

157




திருத்தொண்டர் போற்றக் கல்வென்பா

சமயகுரவர் நால்வரந்தாதி

சேய்தொண்டர் போற்றக் கல்வென்பா

157
2-55



[விலை அணு 12.]

ஆசிரியர்,

செ. சொக்கவிங்கம் பிள்ளை,

துறைபூர்,

திருச்சி ஜில்லா.

O-, 11x


N54

102319

திருத்தொண்டர் போற்றிக் கல்வென்யா

சமயகுரவர் நால்வரந்தாதி

சேய்ததொண்டர் போற்றிக் கல்வென்யா



1954

ஆசிரியர்,

தெனூர், வே. செ. சொக்கலிங்கம் பிள்ளை,

துறையூர்,

திருச்சி ஜில்லா.

சாற்றுக் கவிகள்.

சேலம் தோரமங்கலம்

மகா-ா-ா-நி ஆசிரியர், புலவரேறு,

அ. வரதநஞ்சைய பிள்ளை அவர்கள்

எண்சீடு ஆசிரிய விருத்தம்

- 1 சேரோங்கும் உலகிற்பல் சமயங் கூறுஞ்
 செய்தியெலாந் தன்னகத்தே செறியக்காட்டிப்
 பேரோங்கும் தனதுண்மை யவைக்கட் காணுப்
 பெருமையினு லுயர்சமயம் சைவமொன்றே
 நேரோங்க இகத்தினிலே பரத்தி னின்பம்
 நிச்சயமாய்ப் பெறற்கன்பு நெறியேசாலும்
 நீரோங்கும் வேணியனே பரமென்றுண்மை
 நிகரில்சிவா கமமறையும் நிகழ்த்துமன்றே.
- 2 அத்தகைய சமயத்தின் நுண்மை யுண்மை
 யனைத்தையுங்கே வாரதிகு வாசகத்தாற்
 சித்தமிகக் களிவிக்குங் குரவர் நால்வர்
 சீர்பாடு மந்தாதி சேக்கி மூர்தாம்
 மெத்தவிரித் துரைத்ததிருத் தொண்டர் மேலும்
 விளங்குறுநற் சந்தான குரவர்கட்கும்
 வித்தகவேற் குமரனன்பர் தமக்கும் போற்றும்
 வியன்கலிவெண் பாவிவையும் விளம்பினுனே.
- 3 ஆனூர்வா னடிக்கன்பு பொங்கு முண்மை
 யகத்தினுன் மகத்துவஞ்சால் தமிழினின்பம்
 வானூர்வாழ் தேவருண்ணும் அமிழ்தி னாங்கு
 மாண்சவைத்தென் றுலகமெலாம் மதிக்கும்வண்
 குனூர்சங் கிளங்கமல வடைக்கிடந்து [ணம்
 குலவுமொளித் தண்டரளம் சொரியும்வாவித்
 தேனூர்வாழ் சொக்கலிங்கத் திருஞாமத்தான்
 செய்யுணல விருந்துண்பார் சீரியோரே.

சென்னை

மகா-ஈ-ஈ-புந் தணிகைமணி,

வ. சு. சேங்கல்வராய் பிள்ளை அவர்கள்

- 1 திருத்தோண்டர் போற்றிக் கலிவெண்பா
நாவின் சிறப்பை யென்றன்
கருத்தினிற் கொண்டதைச் சொல்லிய
சோக்கலிங் கப்பேரியார்
அருத்தியைப் பத்தியை ஆற்றலை
அண்ணல் அருளை உள்த்
திருத்திமற் றின்கவர் வாழ்களன்
ற்சனை ஏத்துவனே.
 - 2 சோக்கலிங்கர் சொன்ன சுவைசெறிநால் மிக்கபுகழ்
தக்கநால் நால்வரந் தாதியைப்போல் - எக்கவிதான்
இன்றுவரை சொல்லியுளார் என்றுலகம் ஏத்திடவே
நன்றுவரைந் துள்ளார் நயந்து.
 - 3 சீர்கின்ற சேய்த்தோண்டர் போற்றிக்
கலிவெண்பா செப்பியநற்
பேர்நின்ற தொண்டர் மணிவா
சகர்கழுல் பேணுமுளத்
தேர்நின்ற சோக்கலிங் கப்பேரியார்
குகன் இன்னருளாற்
பார்நின்று பல்லாண்டு நோயின்ற
வாழ்க பலனளித்தே.
-

(iii)

திறையூர்

மகா-ா-ா-ஸ் சின்னமடம் ஆதினகர்த்தர்,
பேநுமாளையா அவர்கள்

கோச்சக்கலிப்பா

வானுறு மதியணவா வளர்வேழங் கழகமென
கானுறு குடிஞாயென கழனிவளம் பலவுடைய
தேனார்வாழ் செல்லப்பன் றிருமரபுச் செம்மெலன
மீனாரு நீள்விசும்பின் மேவுமதி யெனவுதித்தான்

1

ஈன்றெடுத்த விருக்குவ ரிதயகம லங்களிப்பத்
தேன்றெடுத்த மழலையினஞ் சிறுபருவ முதிராமுன்
ஹன்றெடுத்த வடற்பெயரிவ் வுலகரிய மண்சமந்தோர்
மான்முடித்த சடிலமுடி மதாரைசொக்க விங்கமென்றூர்

2

இவனிளமைப் பருவமதி வெத்துறையுங் தவப்பயின்று
பவனமதித் திடற்குரிய பலகவிக ளினிதியற்றி
நவமுறைந் பனுவல்பல நவி லுங்கை நனிமுடுகப்
பவமகல வோமங்கர்ப் பனுவலரங் கேற்றிவைத்தான்

3

அன்றெருகாற் பரன்கரத்து எாவண த்தைப் பறித்தடிமை
யென்றிருகாற் கன்புசெறிந் திடுமரிய பெரும்பணிகள்
ஒன்றியசீர் சுந்தரருக் குவந்தவுலா வொன்றுகண்டு
நன்றிகெரளிவ் வுலகறியப் பல்கிபெரும் புகழ்ச்சமந்தான்

4

இவ்வண்ணம் பலபனுவ வீயற்றிவரு நன்னளிற்
செய்வண்ண மிளிர்சென்னைச் செங்கல்வ ராயனுல
குய்வண்ணங் குகண்டியா ரொருங்கமையப் பொருள்விரித்துச்
செவ்வண்ணங் திகழுவொரு சேப்ததாண்டர் புராணமெனத்

5

தந்திடுமி னென்ன லுமே தளராத தலைமுயற்சி
வங்கிடலும் பலசங்த வளப்பாவுங் கொளப்பாரி
விந்திரவி வரையிரண்டா யிரத்தெழுநூற் றிருபதெனும்
அந்தமுறு கவீயகவி லணிதைலம் பெய்தளித்தான்

6

அத்திருநூன் முருகனீ ராஹதிரு முறைகளினற்
பத்திகொனு முறையிலிது பனிரெண்டாம் படிமிளிர
வைத்துமகிழ் சிறக்கிண்றுர் வாழ்நாளி விவையனைத்துங்
துய்த்தபழங் கதையென்பர் சொக்கலிங்க நாவலனே

7

அறச்சிரடி யாசிரிய விருத்தம்

அன்னகவிஞ் னூல்வர்வெண்பா
வந்தாதியுமேற் ரெண்டார்தமக்
கென்னப் புகன்ற விருபோற்றிக்
கவிவெண் பாவு மிதுகாறுஞ்
சொன்ன புலவ ரொருவரிலை சுருதிப்
பெருமான் றிருத்தொண்டர்
வன்ன மயிற்சே வகனென்னும்
வடிவேற் பெருமான் றிருத்தொண்டர்

8

செய்தற் கரிய செய்கையுகற்
றிருத்தொண் டிழைத்த திறமுமவர்
பைத லுமந்த பண்பினையும்
பரம சுகப்பே றனைத்தினையும்
மைதீர் மதுர வாக்கினை
மையிற் சொரிந்து மதுகரம்போ
லுய்தீர்கவிமா லையையுழக்கி
யுறுதேன் கொண்டென் றுவந்தளித்தான்

9

(v)

கட்டளைக் கலிப்பா

செக்க ரன்ன திருச்சடைச் சங்கரன்
 சேவ டிக்குத் திருமுடி சாய்த்தவன்
 சொக்க விங்க ணெனும்பெயர்த் தூயவன்
 சொற்ற நூல்க டொகுத்தவ ணென்னினே
 தக்க வின்ன தகாதன வின்னவென்
 ரெக்க விக்கு மியம்பவொன் ணைகலை
 மிக்க மேலவர் வாழ்த்துச்சொல் மேவிய
 யெய்மை நூலிவை தாமென வேண்டுவார்

10

சந்த விருத்தம்

நல்ல நல்ல கவிகள் பாடி
 நாப்ப முக்கம் வந்தபின்
 ஓல்லை நாலு பொருள்வி முங்கி
 யுவகையொன்ப துட்கொள
 வல்ல சொல்லும் வழுவில் பொருஞும்
 வயிறுவீங்க வுண்டநூல்
 இல்லை யிதனி லெனமொழிந்தா
 னிசைகொள் சொக்கவிங்கனே

11

துலாற்யூர்

மா-ா-ா-மு

து. மா. பாலசுந்தரய்யர் அவர்கள்

திருத்தொண்டர் போற்றிக் கலிவெண்பா வந்தாதி
 அரும்புகழ்செய்த் தொண்டர்தமக் காற்றி—வருந்தொண்டர்
 முக்காலும் போற்றி முருக ணருள்பெறவே
 சொக்கவிங்கன் வாழ்த்தினுன் சொல்

திருத்தொண்டர் போற்றிக்கலிவெண்பா

| பக்கம் | வரி | பிழை | திருத்தம் |
|--------|-----|---------------------|---------------------|
| 2 | 13 | காமர்கெழு | காமல்கு |
| „ | 19 | பரப்பிலங்க | பரப்பினிக |
| 6 | 2 | விமலன்வலீங் | விமலனமூங் |
| 7 | 12 | முருகர்பதம் | முருகரடி |
| 11 | 15 | குன்றுதோருடல்விட்டு | குன்றுதொருடன்மறந்து |
| 12 | 16 | குணம்போற்றி | குணம்போற்றி |
| 15 | 17 | நாளும்விடுத | நாளுவிடுத |
| 20 | 3 | மன்னுமழு | மன்னுமழு |
| 21 | 4 | குணம்போற்றி | குணம்போற்றி |

நால்வரந்தாதி

| | | | |
|----|----|----------------|--------------|
| 32 | 1 | குறும்பர்முதல் | குறும்ப ரொடு |
| | 3 | கொடுங் கூற்று | கொடுங்கூற்று |
| 38 | 22 | யாண்டமணர் | ஆண்டமணர் |

சேய்த் தொண்டர் போற்றிக்கலிவெண்பா

| | | | |
|----|----|--------------|--------------|
| 45 | 23 | பைங்கிழியாய் | பைங்கிளியாய் |
|----|----|--------------|--------------|

காணிக்கை

காதல் கரைபுரளக் கண்ணீர் கசிந்தரும்பும்
சீதமலர் சிந்தித் திருத்தொண்டர்—பாதமலர்
பேணிப் பிறவாநற் பேறவாம் பேற்றினர்க்குக்
காணிக்கை காண்மினிநூல் கள்.

திருத்தொண்டர் போற்றிக் கலிவென்பா.

காப்பு.

(நேரிசை வெண்பா)

பூதலமும் வானகமும் போற்றுதிருத் தொண்டரையாம்
காதலித்துப் போற்றிக் கலிவென்பா—ஓதுதற்கெம்
நெஞ்சத் தமர்ந்தருளும் நேயருளத் தேவளரைக்
கஞ்சக் கரக்கற் பகம்

இருவா சகமுயத்தேன் ஊற்றியங்கு மின்பத்
திருவா சகமலர்ந்த தெய்வத்—தருவாம்
மணிவா சகப்பெருமான் மாசறுபொற் பாதம்
பணிவாமெஞ் ஞான்றும் பஸிந்து.

ஐந்து வயதி வழைத்தொண்ப தாண்டாமுன்
செந்தமிழ்போ தித்துச் சிறியேனன்—புந்தியினுள்
ஙின்றருள்சென் னக்கிருட்ணன் நீண்ட பதமெளியேன்
புன்றலையின் மேற்பொலிபைம் போது

செந்தமிழின் பாக்கியமாஞ் சேய்த்தொண்டர் மான்மியத்தைப்
பைந்தமிழிற் பாடப் பணித்தெளியேன்—புந்தியிறுள்
சீத்தலரக் கண்மலர்த்தும் செங்கல்வ ராயபிரான்
புத்தகுபொற் றுளென் புகல்.

(கலிவெண்பா)

திங்களணி யுப்பரமர் தெய்வச்செங் கோல்செலுத்தும்
மங்களமே மல்குமகா மன்றமஜைந்—தெங்கள்

இறைவா தமியே மிடர்தீ ரெனத்தங்
குறையிரப்போர் கொண்டுயயக் கோதின்—முறை
யுணர்த்தும்

கைப்பிரம்புங் காவற் கயிலையும்விட் டார்கலிகுழ்·
வைப்பிற் சிவசமயம் வண்மையுறச்—செப்புதிரு

வாதலூர் புக்கருளி மாண்பார் தமிழுணர்ந்தார்
பாத மலர்போற்றி பாண்டியனர்க்—கோதரச

தந்திரமுங் தெய்வத் தனிவழியுங் காட்டியமா
மந்திரியார் பாத மலர்போற்றி—வெங்கிறலார்

வாம்பரிகள் கொள்வான் வரைவிளீதி கைக்கொண்டு
போம்பரிசு பெற்றூர் புகழ்போற்றி—யாம்பரவுங்

கன்னிவள நாட்டைக் கடந்தருளிக் காமர்கெழு
சென்னிவள நாட்டைந்தார் சீர்போற்றி—நன்னயமார்

தேசமெலா முய்யத் திருத்தென் பெருந்துறைபுக்
கீசனருள் பெற்றூ ரியல்போற்றி—மாசனுகா

நன்மதூர வாக்கால் நமச்சிவாய வாழ்கவென்ற
சின்மயச்செங் தேன்சொரிந்தார் சீர்போற்றி—நின்மலர்க்குப்

பாராழி வட்டப் பரப்பிலங்க ரற்றிலகும்
பேரா லயமமைத்தார் பேர்போற்றி—கூரார்வேல்

வேலை சுவற விடுத்தோன் மகன்விடுதூ
தோலைநல மோர்ந்தா ருளம்போற்றி—இலைதனக்

காவணிமு லத்தினத்தி லங்கரிக ளெய்துமெனக்
காவலனுக் கோலையிட்டார் கைபோற்றி—தேவர்க்கும்

யாவர்க்கு மெட்டா யிறைபோன்வெவ்வ வாய்நரிகள்
தாவரிக ளாய்த்தொடரத் தான்றலமைச்—சேவகனுய்ப்

பாண்டியன்முன் வேதப் பரிமீ தெழுங்தஞ்சூள
நீண்டதவம் ணோற்றூர் ஸிலைபோற்றி—மீண்டப்

பரிகள் நரியாகப் பாண்டியன்கோ பத்தாற்
புரிகொடுமை கொண்டவர்தாள் போற்றி—பரிவொடரன்

விண்சுமக்கும் வென்றி விறந்மாறன் கைப்பிரம்பின்
புண்சுமக்க ணோற்றூர் புகழ்போற்றி—பெண்சுமக்கும்

பாகன் பதிகள் பலபரவிப் பண்பலசொற்
ருகங் குளிர்ந்தா ரருள்போற்றி—ஏகன்

மருவத் தரகோச மங்கையனைந் தங்கை
திருமுடிகொண் டாக்கை சிலிர்த்தென்—புருக இரு

கண்ணப் புகுத்துக் கனிவொடுதேன் கால்நீத்தல்
விண்ணப்பம் விண்டார் விறல்போற்றி—கண்ணகலீள்

விண்பிழுந்து வேதாவும் வேலையலை மேலவனீள்
மண்பிழுந்துங் காணு வகைவளர்நீள்—பண்புகெழு

அண்ணை மலையா னடிக்கமலஞ் சென்றிறைஞ்சித்
தண்ணூர் தமிழறைந்தார் தாள்போற்றி—கண்ணாரக்

காட்சி கழுக்குன்றிற் கண்டுகனி வார்பதிகம்
மாட்சிமைசேர் வாய்மலர்ந்தார் மாண்போற்றி-குட்சியினால்

வாதாட வந்த மதிமங்தப் புத்தரெலாங்
கோதார் மனமாற்றங் கொண்டுய்தற—காதாரம்

இதென்றேர் மூக்கங்களாட் கோதருள்கூர்ந் தெம்மிறைபண்
பீதென்றூட் கொண்டா ரியல்போற்றி—தீதென்ற

பூடழியச் சைவப் பொலன்பூம் பயிர்தழைய
ஆடகமா மன்றி வனவரதம்—நாடகமா

மசனக மாழுகைத் தின்பூற் றியக்கதிரு
வாசகமா மின்றேன் மழைபொழிந்து—நேசமிகும்

பாரார் விசம்புள்ளார் பாதாளத் தார்புறத்தார்
ஆராலுங் காண்டற் கரியசிவன—பேரார்வங்

கூர்ந்தெழுது மாறுதிருக் கோவைநா னாறிளங்தேன்
சார்ந்தெழுசெவ் வாய்மலர்ந்தார் தாள்போற்றி—நேர்ந்
தெடுத்துத்

தில்லைவா முந்தனரத் தெய்வத் திருமுறையின்
நல்லபொரு ளோர்வா னயந்திரப்ப—வல்லைமணி

மன்ற மடைந்த மறையோர் தமைவும்மின்
என்றமைத்திந் நூல்கட் கிவர்பொருளா—மென்றம்பொன்

மன்றி னடித்தருஞ் மாணிக்கச் சோதியினுட்
சென்றிம் மெனமறைந்தார் சீர்போற்றி—நன்றறிஞர்

பூசனைசெய் மெய்ஞ்ஞானப் பொற்பிழம்பா மாணிக்க
வாசகர்மென் பாத மலர்போற்றி—பேசரிய

கற்பனைகள் எல்லாம் கடங்ததிருச் சிற்சபையில்
அற்புதக்கூத் தாடும் அழகியசெம்—பொற்பதத்தை

சீதப் புனலாட்டிச் சிங்காரித் தங்களை
வேதப் பனுவல்பல விண்டருச்சித்—தேதினமும்

எல்லையிலா னந்தம் இனிதெய்தும் புண்ணியராம்
தில்லைவா மந்தணர்தம் சீர்போற்றி—இல்லாள்

திருநீல கண்டமெமைத் தீண்டற்க என்ற
ஒருகுள் சிரமேற்கொண் டோகை—தருதெய்வத்

தொண்டாற்றி முக்கட் சுயம்பின் விளையாடல்
கண்டார் கமலக் கழல்போற்றி—கொண்டாடிப்

பூதலத்தின் மேதக்கோர் போற்றுதிரு நீலகண்டர்
நாதன்பாற் பெற்ற நலம்போற்றி—தாதவிழும்

கொன்றை மதிகுலுங்கக் கூத்தா டழகியபொன்
மன்ற ரிரப்ப மனையாளை—இன்றுமுதல்

நாயேனை யாஞ்சையின் நாயகற்கில் நீயாகென்
தாயேயென் ஞர்தம் தரம்போற்றி—ஆயதனைச்

சுற்ற மறுப்பச் சுடர்வாளால் மற்றவரைச்
செற்ற இயற்பகையார் சீர்போற்றி—பெற்றமுர்

ஜெயன் அதித்போல் ஆரமுத வேட்கையொடு
மையிருளிற் றங்கள் மனையனுகப்—பெய்யும்

மழையூடு நென்னல் வயலிலிட்ட செங்கெல்
முளையா ஸடிசிலட்டம் முக்கட்—பழையோனுக்

கின்னமுதுண் பித்த இளையான் குடிமாறர்
பொன்னங் கழல்போற்றி போர்முகத்தில்—வெங்கிட்டுப்

பொய்யான வேடம் புனைமுத்த நாதனையும்
மெய்யாக்கொள் மெய்ப்பொருளார் மெய்போற்றி—சைவ

சமயம் தழையத் தமிழ்வளர் முக்கண்
 விமலன்வலிந் தாட்கொள்சீர் மிக்கோர்—அமரதிருத்
 தொண்டத் தொகைபாடத் தோதொன்று கண்டவிற்றன்
 மிண்டர் பதம்போற்றி மேருதனுக்—கொண்டபிரான்
 கோவணத்துக் கீடாம் குறிசில் அமர்ந்தி
 பூவணத்தாள் போற்றி புராரிதிருச்—சீவடிக்கீ
 தென்று சிவகாமி யாண்டா ரெடுத்துவந்த
 மன்றன் மலர்சிதைத்த மால்யானை—பொன் றிவிழக்
 கூர்வாளர் லீர்ந்தருஞும் கோவா மெறிபத்தர்
 சீர்வாழ் பதம்போற்றி சேய்கட்குப்—போர்வகையாம்
 வித்தை பயிற்றியதன் மேல்வருவாய் பெற்றுச்வ
 பத்தர்க் கருளிப் பயன்திரட்டும்—உத்தமத்தொண்
 டாற்றப் பொறுனைய் அதிகுர னங்கிழைத்த
 மாற்றக்கொள் ஏனுதி மாண்போற்றி—சாற்றுமோர்
 மூவிருநா ளாக்குள் முயன்றபெரும் புண்ணீயத்தால்
 தேவிருஞ்சீர் பெற்றூர் செயல்போற்றி—யாவருமெம்
 திண்ணனப்ப ரென்று தினம்பரவுங் தக்கோராம்
 கண்ணப்பர் அம்பொற் கழல்பேரற்றி—பெண்ணரசி
 மங்கலியம் விற்று மகடேவற் குப்புகைப்பான்
 குங்குலியம் கொள்கலயர் கோள்போற்றி—கங்கணக்கைச்
 செல்வி நறுங்குழலைச் சேதித் தளித்திறைபால்
 நல்விழுமை பெற்றூர் நலம்போற்றி—பல்வளமும்
 மல்குதிருக் கஞ்சனூர் மானக்கஞ் சாரனூர்
 எல்லையில்சீர் போற்றி இறைவர்க்காம்—நெல்லாரியும்

செங்கிரை யும்வடுவும் சிந்தப் பொருதுகழுத்
தங்கீர்ந்த தாயர் அடிபோற்றி—சங்கீத

வேய்ந்குழலி லைந்தெழுத்தின் மெய்ப்பொருள்வா
கித்திறைவன்
பாங்குறுமா னயர் பதம்போற்றி—ஒங்குநெடு

மாட மதுரைங்கர் வாழ்சொக்க நாதற்கே
ஆட முழங்கை யகில்தேய்த்தின்—நாடனைத்தும்

மும்மையா லாண்டருளி மூர்த்தியார் பெற்றவான்
செம்மை நலம்போற்றி செங்கத்ரோன்—அம்மயைழு

முன்மலர்கொய் தேதொடுத்து முக்கண்ணற் கிட்டிறைஞ்சிச்
சின்மயமுற் றங்குநறுந் தேன்மதுரச்—சொன்மாலை

நக்கற்குச் சூட்டமுகர் நல்லூர்ப் பெருமணத்தில்
புக்க முருகர்ப்பதம் போற்றிமலர்—மிக்ககய

மத்தியியினின் றைந்தெழுத்தும் மாசி அுருத்திரமும்
சித்தியுறச் சொற்றூர் செயல்போற்றி—பத்தரெலாம்

உத்தமரென் ரேதும் உருத்ர பசுபதியார்
நித்தனருள் பெற்ற நெறிபோற்றி—பக்தி

புரியும் திருநாளைப் போவாரென் றும்பர்
அரியயன்மால் யாவரும்கொண் டாடத்—திருவார்பொன்

அம்பலத்தி வெஞ்ஞான்றும் ஆனந்த நிர்த்தமிடு
செம்பதுமம் புக்கபிரான் சீர்போற்றி—தம்பிரான்

தொண்டர் குறிப்பறிந்து தொண்டாற்று தூயரென
எண்டகுசீர் கொண்டிருந்தென் இன்றிவர்பால்—
விண்டநறும்

சொற்றவறிற் ரென்றுதுகில் தோய்க்குங்கல் மேற்றலையை
எற்றப் புகுந்தார் இயல்போற்றி—ஏற்றுங்கால்

மற்றினையி லையன் மலர்க்கை தடுத்தகுளாப்
பெற்ற திருக்குறிப்பார் பேர்போற்றி—பற்றற்றுர்

பற்றும் சிவமணவிற் பாவித்தாப் பாலாட்ட
மற்றதனைச் சற்று மதியாது—குற்றமெனக்

கண்டித்த தாதை கழலைமழு வாலெறிந்த
மண்டுபுகழ் சண்மூசர் மாணபோற்றி—அண்டரெலாம்

போற்றுதிரு வாய்மூர் புகழனூர் மாதினியார்
நோற்றுநோன் பொன்றுசத நூருகித்—தோற்றியநற்

பீடுடைய பெண்கள் பெருமாள் பெரியோர்கொண்
டாடுங் திலகவதி யம்மையார்—கூடப்

பிறந்தார் பதம்போற்றி பேசருகர் தம்மிற்
சிறந்தார் பதம்போற்றி சீலம்—ஷிறந்தபனத்

தம்மை திலகவதி யார்திருநீ றள்ளீயிட
வெம்மைதரு சூலை வினையொழியச்—செம்மமசெறி

கூற்று யினவாறு கோதருசெவ் வாய்மலராற்
சாற்றுங்கிண் ரூர்பொற் சரணபோற்றி—ஏற்றுர்க்

கருள்பரமன் நாவுக் கரசென் றழைக்கும்
பொருவிலருள் பெற்றுர்சீர் போற்றி—அருகரிட்ட

வெண்ணீற் றறைகுளிர் வேழவலம் குழந்திறைஞ்சத்
தெண்ணீர்க் கடலீற் சிலைமிதப்பப்—பண்ணீரச்

செந்தமிழில் வேதம் திருவாய் மலர்ந்தபிரான்
கந்தம் கமழ்பூங் கழல்போற்றி—இந்தணிவார்

ஆலயங்கள் தோறும் அடைந்தழவா ரத்தொண்டு
சீலமுடன் செய்தபிரான் சீர்போற்றி—குலக்

குறியுமிட பக்குறியும் கொண்ட பெரியார்
வெற்மலர்த்தரள் போற்றி விடவாய்ப்—பொறியாவம்

பூண்ட பரமனருள் பொற்காச பெற்றதிருத்
தாண்டக வேந்தர் சரண்போற்றி—நீண்டபுகழ்

அப்புதி மைந்தனுயிர் ஆடரவின் வாயினில்மீட்
டிப்பார்க் களித்தார் இயல்போற்றி—பொற்பாரும்

வட்ட மதிபூண் வரதன் அருஞநறும்
கட்டமுது கொண்டார் கழல்போற்றி—சிட்டர்கோன்

பாற்றும் கயிலாயம் ஐயாற்றிற் கண்டுருகிப்
போற்றி மகிழ்ந்தார் புகழ்போற்றி—சாற்றருசீர்

துன்றும் பிரமபுரத் தோன்றலெம தப்பரே
என்றமைக்கப் பெற்றர் இசைபோற்றி—கொன்றையணி

ஈசன் கனிவாயால் என்னப்பன் என்றபிரான்
மாசறுசீர் போற்றி மறைக்கதவம்—தேசமெலாம்

போற்றத் திறந்தார் புகழ்போற்றி பூம்புகலூர்
வீற்றபரன் ஏற்றுண்ட மெய்போற்றி—சாற்றுதிருத்

தென்பாண்டி நாட்டின் திருவாய் நெடுமாற
மன்பாண்டி யர்க்குமுதன் மந்திரியாய்—அன்புருவப்

பூதேவி போலும் பொலிவே மிகுபாண்டி
மாதேவி யார்க்கோர் வழித்துணையாய்—ஒதமனைர்

ஈட்டம் இழைக்கும் இடையூறு கட்கிடையில்
நாட்டமோர் மூன்றுடைய நாதனருள்—வேட்டுவழி

பட்ட பெரியார் பரசமய கோளரியாம்
கட்டமகர் யாம்பூண் கழலழகர்—துட்டரஹத்

திக்கு விசயம் செலுத்திவரு நாளிலெதிர்
புக்குவர வேற்றூர் புகழ்போற்றி—தக்கோர்கொண்

டாடுங் குலச்சிறையார் ஆலமுண்டார் சீலஙலம்
கூடும் படிகொண்ட கோள்போற்றி—ஈடில்

நலமருவு நாவலூர் நம்பிபொற் பாத
மலரினையெஞ் ரூன்றும் வழிபட்ட—லகினலம்

கொண்ட மிழலைக் குறும்பர் திருப்பாத
புண்டர்கம் போற்றி புளகமுடன்—கொண்ட

கணவன் அருள்மாங் கனியிலொன்றைக் கர்த்தர்க்
குணவளித்து மற்றவர்க்கொன் றாட்டக்—கணவனதன்

பின்னும் கனிவேண்டப் பிஞ்ஞகண்பாற் பெற்றளித்து
முன்னம்மை யில்லா முழுமுதல்வன்—என்னம்மே

என்றழைக்கப் பெற்றே இறைநடன மெஞ்ஞான்றும்
நின்றுதெரி சிப்பார் ஸ்லிபோற்றி—துன்றும்

மனிதமா ணிக்கமெலாம் வந்தித் திறைஞ்சும்
புனிதவஸி யார்பொலன்றுள் போற்றி—கனிவாரும்

நாவேந்தர் பேரால் கலமாற்றிப் பேறுபெற்ற
கோவாமப் பூதி குணம்போற்றி—தேவாதி

தேவர் உருவிற் சிலந்திவிழுக் கண்டதனை
ஆவலுடன் ஊதி யகற்றியமா—தேவியை

தப்பிதம்செய் தாயென்று தள்ளக் கணுவிலிறை
கொப்புளத்தைக் காட்டக் குணங்கொண்டே—ஓப்புயர்வீல்

ஆனுடைய பிள்ளையார் அற்புதமோர்ந் தன்னர்பொற்
ருஞ்சிடமை யாகச் சதாவணங்கி—நீருவகை

கொண்டுறுவார் காழிக் குமர ரெழுந்தருளாக்
கண்டு வணங்கக் கனிவினிவர்—தொண்டை

வியந்து பதிகம் விளம்பும்சீர் பெற்று
முயன்ற தவத்தாலம் மூர்த்தி—நயந்திரன்டு

வேளை விருந்தயிலும் மேம்பாடுற் றப்பால்பல்
நாஞ்சலவி நல்லூர்ப் பெருமணத்தில்—ஆனுடைய

பிள்ளையா ரூடுபுகும் பேறுற்ற நீலகக்கர்
விள்ளாருசீர் போற்றி விடைநடத்தும்—வள்ளலாம்

தேவாதி தேவர் திருத்தொண்டர்க் காணிப்பொன்
ஆவார் இவரென் றடைவோடும்—நாவேந்தர்

செந்தமிழ்வே தத்திற் சிறப்பிக்கப் பெற்றங்கம்
நந்தி யடிகள் உலம்போற்றி—சுந்தரமார்

கோழிக் கொடிதுறந்து குன்றுதோ ரூடல்விட்டுக்
காழிகர் புக்கார் கழல்போற்றி—வாழிந்றுங்

கானப்பூம் பொய்கைக் கரையில் உமையருள்மெஞ்
ஞானப்பா ஒண்டார் நலம்போற்றி—வானப்பு

சூடினார் கேட்டுவப்பத் தோடு டையசெவியன்
பாடினார் பைம்பொற் பதம்போற்றி—சடருகை

நற்றுளம் ஒச்சுதீலை நாயகனேர்ந் தங்கருள்பைம்
பொற்றுளம் பெற்றூர் புகழ்போற்றி—சிற்றடியாம்

புண்டரிகம் நோகப் புவிமேல் நடந்தருளல்
கண்டு பொருது கனிந்திறைவன்—வெண்டரளப்

பல்லக்கும் மற்ற பரிவா ரயுமருளெனம்
செல்வக் குமாரதுரை சீர்போற்றி—கொல்லி

மழவன் புதல்வி வலிதீர்த் தவர்பூங்
கழல்போற்றி போற்றி கவிஞர்—குழலியுமை

பங்க ருவக்கும் பதிகங்கள் வாய்மலர்ந்த
வெங்குரு வேந்தர் விறல்போற்றி—அங்கிணிழிப்

பாந்த ளனீவார் பதிபலவும் போய்ப்பணிந்த
ழுந்தராய் வேந்தர் புகழ்போற்றி—ஏந்துபுகழ்

தென்பாண்டி நாட்டிற் றிருநீரு மைந்தெழுத்தும்
முன்போல் வளரும் முறைநிறுவி—இன்பரசம்

தோயும் தமிழ்மறைகற் சொற்சவையும் மற்றவையும்
காயும் கனலொடுநீர் கண்டுதொழுப்—பாயுடுத்த

தேரர் முரணும் திருவும் இரிந்தொழிய
வீரவேற் பாண்டியன்மேல் வீடுபெற—ஸரநறும்

பச்சைப் பசுந்தமிழிற் பாசுரம் செவ் வாய்மலர்ந்த
கொச்சைவய வேந்தர் குணம்போற்றி—ங்செயிற்

வாளரவு தீண்டி மடிந்த வணிகனுயிர்
மீளவருள் கூர்ந்தார் விறல்போற்றி—மானுமதிப்

புத்தநந்தி யென்னும் புறச்சமயி வாதிடார்
பத்தரால் வென்றூர் பதம்போற்றி—தத்துவத்தால்

ஆண்பனையைப் பெண்பனைக் ளாக்கியிலா நூங்கருளிச்
சேண்பரவ சின்றூர் செயல்போற்றி—மாண்பார்பல்

என்புகொடு பூம்பாவை என்றபொலன் கொம்பையருள்
தென்புகலி அன்பழகர் சீர்போற்றி—என்பரவம்

டுனு மிறைவனருள் பொற்காசு பெற்றருஞும்
வேணுபுர வேந்தர் விறல்போற்றி—சேணுலவு

மாட மறைக்காட்டில் வாக்கரசர் ஓர்பதிகம்
பாடத் திறந்த பழங்கதவம்—மூடித்

திறங்கிடவே யோர்பண் திருவாய் மலர்ந்து
சிறங்கவர்சீர் போற்றிபல சீரும்—ஷிறைந்ததிரு

நல்லூர் மருவுதிரு நம்பாண்டார் நம்பியவர்
இல்லாள் அருள்பொலன்கொம் பெங்கடெய்வம்
—ஒல்கியொரு

பாலமர வீற்றருளிப் பல்வாத் தியமுழங்க
நீலங்கக்கர் யாகம் நிகழ்த்தமண— மாலையிட்ட

நங்கை கரம்பிடித்து நல்லூர்ப் பெருமணப்பண்
அங்கமலச் செவ்வா யலர்ந்தருளி— மங்கையொரு

பாதியருட் சோதியினுட் பத்தபரி வாரமதைப்
போதிரென்று புக்கார் புகழ்போற்றி—மாதியலும்

பாதியனை மின்பரவை பாலிரவிற் றாதுவிட்ட
சேதிசெவி வாய்மடுத்தித் தீச்செயலுக்—காதியொருப்

பட்டாலும் ஏவலிடப் பட்டதுதப் பாமேவஸ்
இட்டானிக் காணிலென்னும் என்றுசினங்—தொட்டாரம்

கட்டுறுதி கொண்ட கலிக்காம நாயனுர்
மட்டுறுபும் பாத மலர்போற்றி—விட்டகுறை

வந்தீர்ப்ப வந்துதிரு மந்திரம்செவ் வாய்மலர்ந்த
எந்தைதிரு மூலர் இசைபோற்றி—அந்தகரென்

நேசம் சமண்ட்டம் எல்லாம் குருடாகத்
தேசுறுகண் பெற்றூர் செயல்போற்றி - ஈசனருள்

கொண்டு செழுநீர்க் குளமொன் றினிதமைத்த
தண்டி யடிகள் சரண்போற்றி—அண்டுசிவ

தொண்டர்க் கனவரதம் சூதாடி வேணபோருள்
கொண்டு விருந்தருத்தும் கொள்கையால்—வண்டரினம்

ஸூர்க்கரிவ ரென்று மொழியும் திருஞாம
தீர்க்கக்குண வீரர் செயல்போற்றி—பார்க்குஞாயர்

தெங்கமலை நாதர் திருத்தக்க தோழர்தாள்
மெங்கமலன் சூஷ வியப்போடும்—மின்கஞலும்

குலவே லேந்துசுயஞ் சோதி யடியார்கட்
கேலவே நல்விருந்திட் டின்பமுறும்—சீலவரனச்

சொற்றுலகம் கொண்டாடும் சோமாசி மாறனர்
மற்றினையில் தொண்டின் வளம்போற்றி—நற்றவத்தாற்

போக்குவர வற்றபரி பூரணைக் கற்கொண்டு
தாக்கிய சாக்கியனர் தாள்போற்றி—ஏக்கமறப்

பல்வகைய தாம்கலனும் பத்தர்க் கிழைத்துய்ந்த
செல்வச் சிறப்புவியார் சீர்போற்றி—நல்விருந்தாய்

வந்தபர மற்கீன்ற மைந்தனையீர்ந் தூணமைத்துத்
தந்தசிறுத் தொண்டர் தவம்போற்றி—சந்தரார்

ஆனை தனைவலம்போங் தஞ்சலித்து வாசியைங்கள்
வானை யளாநொடித்தான் மாமலையின்—பானடத்திச்

சென்றனுக்க வாயிற் சிறுபொழுதுற் றூரர்
நன்று புகுந்தழைப்ப நாரிபங்கர—தன்றிருபுன்

எய்திக் கயிலைபுலா ஏரார் அரங்கேற்றம்
செய்ததிருச் சேர்ப்பிரான் சீர்போற்றி—வைதிகமாம்

சைவம் தழையத் தழையடைந்தோர் யாவரையும்
தெய்வத் திருத்தொண்டே செய்யவுய்த்துப்—பொய்தடிந்த

சான்றேர் தொழுமுத் தமிழ்விரகர் தாள்பரவி
வான்றேய் கணாதர் மாண்போற்றி—தேன்றேயும்

மென்மழலை யாடிமய மெங்கொடியோர் பங்குடைய
நின்மலன்மால் நேடரிய நீள்கழலாம்—பொன்மகுடம்

பூண்டுநீள் ஞாலம் புரந்தருஞாங் கூற்றுவனார்
நீண்ட புகழ்போற்றி நேயமிகப்—பூண்டுலகோர்

பொய்யடிமை யில்லாப் புலவ ரெனவணக்கம்
செய்யங்கிற மேலோர்தம் சீர்போற்றி—சைவங்கலம்

பூமேல் வளரப் புகழ்ச்சோழ நாயனார்
திமேவ வுற்ற திறம்போற்றி—சீர்மேவு

மங்கை பரவை மணவாளர் போற்றுநர
சிங்க முனையரையர் சீர்போற்றி—சங்கரற்கே

நன்மீனை யாய்ந்தெடுத்தெந் ஜாஞ்சுவிடுத் தோர்தினத்தோர்
பொன்மீனும் விட்டார் புகழ்போற்றி—தொன்மையெலாம்

மல்குங் கடனுகை வாழ்வாம் அதிபத்தர்
மெல்லடிகள் போற்றி விருங்தினராய்—இல்லண்டந்த

நற்றவர்பாற் குற்றம் நவின்றமனை யாள்கரத்தைச்
செற்றகவிக் கம்பர் செயல்போற்றி—ஒற்றியப்பர்க்

கேற்றங் திருவிளக்கிற் கெண்ணெயை ஊட்டியில்வாள்
ஏற்றுங் கலியர் இசைபோற்றி—கூற்றனைக்கால்

கொண்டபிரான் அன்பர்க்குக் குற்றமிழைப் போரையெலாம்
தண்டித்த சத்தியார் தாள்போற்றி—தொண்டைநாட்

தாட்சி துறந்திறைவன் ஆலயமே லாமிறைஞ்சி
மாட்சியொடொவ் ஓர்வெண்பா வாய்மலர்க்கே—மோட்சங்கிலை

கண்டருளும் ஜியடிகள் காடவர்கோ மென்பதமாம்
புண்டரிகம் போற்றி பொருசடனஞ்—சண்டகறைக்

கண்டக் கடவுள் கமலக் கழல்காப்பு
கொண்ட கண்புல்லர் கோள்போற்றி—ஒண்டமிழ்நூல்

சாற்றிலு வேந்தர் தருவருவாய் பெற்றிறைதொண்
டாற்றியசீர் காரி யடிபோற்றி—வேற்றுமைக்கோர்

வித்தாம் அமணீட்டம் வீசியபொய் மாயவலைக்
கத்தாய்ப் புகளி யழக்கரையும்—நத்தாது

சோதித்து முக்கட் சயம்பே சயம்பென்று
சாதித்தற் கேதருளிச் சம்பந்தர்—போதித்த

நேயமாம் சைவநெறி நின்ற நெடுமாற
நாயனுர் கொண்ட நலம்போற்றி—தூய்மனமாம்

ஆலயத்து ளோயன் அமர்ந்தருளச் செய்திறைஞ்சிச்
சிலமுற்ற வாயிலார் சீர்போற்றி—ஞாலமாள்

மன்னர்க்கு மன்னர் வலியிழப்பின் அன்னவர்பால்
முன்னின் றமரின் முளைவென்றே—நன்னிதிபெற்

றீசன் அடியார்க் கினிதருளும் மேலோராம்
மாசின் முளையுவார் மாண்போற்றி—ஈசற்குச்

குட்டுங் திருமலரைத் தொட்டு முகந்தமனை
யாட்டி கரத்தை யரிந்தறமே—ஈட்டிநெறி

முன்னின் றுவகம் முழுதும் புரந்தருள்சீர்
மன்னர் கழற்சிங்கர் மாண்போற்றி—செங்கெநற்

குவைகவர்ந்த தொண்டர் குறையோர்ந்தென் செல்வம்
எவையுமுமக் காமென் றியம்பி—இவரேநம்

பண்டாரம் என்ற பரிவார் இடங்கழியார்
தண்டாம் லீந்த தரம்போற்றி—எண்டோளர்

பூசைக்காம் பூவிலோர் பூமுகந்த பொன்னையார்
நாசி தனையரிந்த நம்பியெனப்—பேசிதினம்

மேதக்கோர் மெச்சி வியக்கும் செருத்துணையார்
கோதற்ற நல்ல குணம்போற்றி—மாதவத்தாஸ்

அத்தன் படிக்கா சருஞும் நலமீட்டி
வைத்த புகழ்த்துணையார் மாண்போற்றி—கர்த்தற்கென்

றீட்டிய நெற்கவர்ந்தோர் யாவரையும் ஈர்வாளால்
வாட்டிய கோட்புலியார் மாண்போற்றி—வேட்டதெலாம்

ஞஞும் படியருஞும் முக்கணற்குப் பத்தராய்
ஞஞும் பணிவார் நலம்போற்றி—வாஞாகம்

குடுவான் சோதிச் சுயம்பாம் பரமனையே
பாடுவார் அம்பொற் பதம்போற்றி—ஈடிலாச்

சித்தாகிச் சித்தத்தைச் செல்வச் சிவன்பாலே
வைத்தார்ப தம்போற்றி மாதவத்தான்—மெத்தச்

சிறந்தார் முதற்பலரும் சேர்த்திருவா ஞரிற்
பிறந்தார் பதம்போற்றி பீடை—துறந்தனபு

பூண்டுமெற வாராய்முப் போதுங் திருமேனி
தீண்டுவார் தொண்டின் திறம்போற்றி—ஆண்டவன்சீர்

பேசுவார் ஆன்றபுகழ் பேசி முழுநீரு
பூசுவார் புணும் புகழ்போற்றி—பேசுமறை

நாலுமறி யாச்சிவனை நாஞும் வழிபட்டப்
பாலுமடிச் சார்ந்தார் பதம்போற்றி—நீலமிடற்

றீச னுறைதற் கிதயா லயமமைத்த
பூசலார் பூண்ட புகழ்போற்றி—பேசருஞ்சீர்

பூந்தராய் வேந்தர் புகழ்ந்துவீயங் தோதருஞ்சீர்
வாய்ந்த பொலன்பொன் வளவர்கோன்—நேர்ந்தநெடு

மாதவக்கொம் பெங்கடெய்வம் மங்கையர்தங் கட்கரசி
சீதவீழிப் பாண்டிமா தேவீயார்—இதமனர்

ஊறு புரிந்தும் உயர்சைவம் முன்னேறு
மாறு வழிவகுத்த மானியார்—ஆற்றனியும்

செஞ்சடையார் தண்ணளிசேர் செல்வப் பெருமாட்டி
கஞ்ச ஸிகர்பூங் கழல்போற்றி—பிஞ்சகன்றுள்

சூடும் அடியார் துணைத்தாள் தொழுதன்னர்
நாடுமுடை மற்றையவும் நல்கிநலம்—தேடியருள்

மிக்க பரமன் விரைமலர்த்தாள் நன்னீழல்
புக்குய்ந்த நேசர் புகழ்போற்றி—அக்கணியும்

சுந்தரர்கு நீழலுறத் தூய்மைசெறி வாய்நூலால்
பந்த ரமைத்தபெரும் பாக்கியத்தால்—அந்தமில்சீர்

பொன்னிவள நாட்டைப் புரந்தருள்கோ வாய்ப்பிறந்து
நன்னிலத்துக் கோவிலொடு நாயகனுக்—கின் னும்பல்

ஆலயமு மற்றையவும் ஆக்கியசெங் கட்சோழர்
சீலதிருத் தொண்டின் திறம்போற்றி—ஞாலமெலாம்

போற்றிப் பரவும் புகவிப் பதியழகர்
சாற்றியருள் தெய்வத் தனித்தமிழை—எற்றிறைஞ்சி

யாழிலிட்டு வாசித் திணையிலாப் பேறுற்ற
வாழிதிரு நீலகண்டர் மாண்போற்றி—ஊழிமுதல்

தானுய் வலிந்து தடுத்தடிமை கொண்டபெரு
மானுர் திருமகனுய் வந்துதிப்ப—மேனாளில்

நீண்ட தவமிழைத்த நேர்வேறி லாச்சடையர்
மாண்டகுசீர் போற்றி மகிழ்ச்சிமிகப்—பூண்டுலகோர்

வாயார வாழ்த்தி வணங்கிவாழ் வன்றெண்டர்
தாயாம் இசைஞானி தாள்போற்றி—பேயோடு

காட்டகத்தி லாடும் கடவுளைப்பித் தாளன்று
பாட்டறைந்தார் அம்பொற் பதம்போற்றி—வேட்டதெலாம்

தந்தருஞ் மீசன் தலமனைத்தும் புக்கிறைஞ்சிச்
செந்தமிழ்வே தம்விரித்தார் சீர்போற்றி—இந்தணியும்

தூயபரன் யானுனக்கோர் தோழனு னேனென்னும்
யேயமிகப் பெற்றூர் ஸ்லபோற்றி—வேயனதோள்

நங்கை பரவை நறுங்கழுத்தில் நன்னாளில்
மங்கலாண் பூட்டினார் மாண்போற்றி—கங்கைமதி

குடினார் சொற்கொண்டு தொண்டத் தொகையினிதே
பாடினார் பைம்பொற் பதம்போற்றி—ஆடரவும்

பல்லக்கும் பூண்பார் பதம்பரவிக் குண்டையூர்
நெல்லழக்கப் பெற்றூர் நெறிபோற்றி—செல்வமலி

நாகைக்கா ரோணரருள் நன்னிதிபெற் ரேகையாம்
வாகைப்பீனை வன்றெண்டர் மாண்போற்றி—மோகமுடன்

எனவேண் டினுமடியார்க் கீயுமரன் சீர்பாடிப்
பொன்வேண்டிப் பெற்றூர் புகழ்போற்றி—முன்வேலை

வாயால் முண்டவர்யாம் மனனுமழு பாடிமறந்
தாயோ எனப்பெற்றூர் தாள்போற்றி—தாயமுது

குன்றின் வழிவினவிக் கூடலையாற் றார்வழியீ
தென்றழைக்கப் பெற்றூர் இசைபோற்றி—ஷின்றிறைஞ்சி

ஆற்றிலிட்ட பொன்முழுதும் ஆளூர்க் குளத்திறையைப்
போற்றி எடுத்தார் புகழ்போற்றி—சாற்றரிய

மங்களமே மல்கும் மகிழ்ச்சியில் மாதவத்துச்
சங்கிலையை வேட்டார் சரண்போற்றி—செங்கணைடு

மாலறிய மாட்டா மலரடியோன் கைக்கூன்று
கோலருளப் பெற்றூர் குணம்போற்றி—நீலநிறப்

பெண்பாகங் கொண்டபெரும் பித்தப் பிரானருளம்
கண்பார்வை கொண்டார் கழல்போற்றி—பண்பாரும்

இந்துவத னப்பரவை யில்லத்துக் காண்டவளைச்
சந்தனுப்ப ஹற்றூர் சரண்போற்றி—செந்தழவிற்

சிறுங் கலிக்காமர் சிந்தையுற்ற புண்ணை
மாறு நடந்தடைந்தார் மாண்போற்றி—ஏறு ரூரும்

மூவா முதல்வனுறு முதலமெ லாமிறைஞ்சித்
தேவாரம் வாய்மலர்ந்தார் சீர்போற்றி—பூவாவி

மாமுதலை வாயின் மகவையழைத் தங்கீன்றேர்
தாமுவப்பத் தந்தார் தயைபோற்றி—தேமருஷந்

தாரரசர் போற்றத் தமிழ்நாடு விட்டெடுந்து
சேர்மா நாடடைந்தார் சீர்போற்றி—சேர்மா

நாட்டி லிறைவாழ் நறுந்தலமெல் லாமிறைஞ்சிப்
பாட்டிசைத்தார் செம்பொற் பதம்போற்றி—மேட்டிமையார்

ஆலால சுந்தரரென் றண்டபுவ னம்போற்றும்
கோலா கலர்தங் குண்ம்போற்றி—மேலாய

வெள்ளானை யூர்ந்து வியன்கயிலை யுற்றபிரான்
கள்ளார் கமலக் கழல்போற்றி—வீள்ஞுமிவர்

தொண்டத் தொகையிற் ரூகுக்கப்ப டாதசிருத்
தொண்டர் குழுவின் தொகைபோற்றி—தொண்டர்க்குத்

தொண்ட புரிநற் ரூழும்பே தொழும்பாகக்
கொண்டுயங்நதோர் கொண்டகுறிக் கோள்போற்றி
—பண்டைந்து

கைவேழ மாமுகத்துக் கற்பகமேற் றுண்டருள
நைவே தனமளித்தங் நாயகன்பாற்—சைவத்

திருமுறையின் மாண்பனைத்தும் தேர்ந்தளித்த மேலோர்
மருமலர்த்தாள் போற்றிமத மத்தம்—முருகருகோ

டிந்தா டரவணிவார் இன்னருளே பெற்றுயங்த
சிந்தாத செல்வத் திருத்தொண்டர்—அந்தாதி

ஞாலங் கொளவளித்த நம்பியாண் டார்நம்பி
சீலங் கெழுவான் செயல்போற்றி—மேலவர்கள்

போற்றதிருத் தொண்டர் புராணம் கனிவோடு
சாற்றியருள் சேக்கிழார் தாள்போற்றி—ஏற்றிறைஞ்சிப்

போற்றியல குய்யப் பொலனர் திருஇசைப்பா
சாற்றியருள் ஒன்பதின்மர் தாள்போற்றி—சாற்றரிய

சின்மயமாந் தெய்வச் சிவஞான போதமுதல்
நன்மயமாம் பன்னால் நமக்கருளிப்—பொன்மலைவில்

கொண்டார் பதநீழில் சூடிக் குலாவிடுமெய்
கண்டார் கமலக் கழல்போற்றி—பண்டிவரை

நத்தியருள் வாய்ப்ப நலமார் சிவஞான
சித்திமுதற் பன்னால் தெரித்தருளி—முத்தினிலை

மேயப்ரோ னென்றறிஞர் மெச்ச மருணங்தி
நாயனார் கொண்ட கலம்போற்றி—தாயரிவர்

இன்னருள்வாய்த் திம்பர்க் கிபர சாதனமாய்ப்
பன்னருசன் மார்க்கங்கள் பாலிப்பான்—நன்னயஞ்சேர்

தைவதமாம் சைவ சமய நெறிமுதல்மற்
றுய்வகைய பன்னா அுரைத்தருளித்—தெய்வங்களஞ்

சார்ந்த மறைஞான சம்பந்த நாயனார்
கூர்ந்த குணம்போற்றி கூறிவர்பண்—பார்ந்தகலம்

பெற்றுலகிற் சைவப் பெருக்கெடுப்பப் பேசருநால்
சொற்றினையில் சோதிச் சுகசயம்பாஞ்—சிற்றம்

பலவர் குறிப்பின் படிபெத்தா னெண்ணில்
நலனெய்த முத்தினிலை நல்கும்—புலவர்கோன்

என்றால் மினிதிறைஞ்சுங் கோதிலருட்
குன்று முமாபதியார் கோள்போற்றி—இன்றளவும்

பார்மகிழத் தொண்டு பலபுரிய மெய்கண்டார்
சீர்மரபில் வந்தோர் செயல்போற்றி—யார்வமுடன்

பன்னெடுநாள் ஆன்றேர் பலர்தவநோற் றீட்டியருள்
செந்நெறிக ஓாஞ்சைவ சித்தாந்த—நன்னெறிகள்


ஞாலத் தியங்க நலங்கழுத்தா தீனத்தார்
சீலத் திருமரபின் சீர்போற்றி—நூலறிவாற்

சாற்றி யுலகாந் தழையத் தகுதிருத்தொண்
டாற்றிபெல் மேலோ ரருள்போற்றி—போற்றிதமிழ்

போற்றி சிவசமயம் போற்றி சிவாகமங்கள்
போற்றிதிருத் தொண்டரடிப் போது

“ ஏரார் கலியாண்டை யரயிரத்தைம் பானுன்கில்
சீரார் மதிமீனம் தேதிபத்தில்—பேரார்வம்
புக்கு திருத்தொண்டர் போற்றிக் கலிவெண்பா
சொக்கவிங்கன் சொற்றுன் ரேழுது ”.

திருத்தொண்டர்கள் திருவடிகளே சரணம்.



வ
சிவமய

102319



சமய குரவர் நால்வரந்தாதி.

6-112

254

இந்தாதி புண்பா ரியலோ தியநால்வர்
அந்தாதி சாற்றற் கருள்கூரும்—முந்தாதி
சைவோத் தமங்கிழி தானமைத்த போனகத்தைக்
கையேற்றுண் டாள்கற்ப கம்

சொல்லுஞ் சிவசமயந் தொல்லுலகெ லாமியங்கற்
கல்லும் பகலுங்தொண் டாற்றியே—எல்லையிலாப்
பண்பார்ந்த நால்வர் பதாம்புயங்கட் கேற்றினும்
வெண்பாவந் தாதி விளக்கு.

1

வெண்பா னிலவும் விடநாக மும்புனைந்தோர்
பெண்பா னிலவும் பிரானருளைப்—பண்பார்
பெருந்துறையிற் பெற்ற பிரான்பதமி நாயேன்
வருந்துயரங் தீர்த்தாள் மருந்து.

2

தீர்த்தமருங் கம்மை திருமுலைப்பால் பொற்கிணத்தில்
வார்த்தருளப் பெற்றுண்ட வள்ளலார்—கீர்த்திகளென்
நாகவில் மெய்பொடிப்பு நாரநய னம்பொழியக்
கானடுங்கக் கூட்புகவென் கை.

3

புகழுனர் மாதனியார் பொற்போடும் நோற்ற
தகவி லருமா தவமா—மகவாம்
மருணீக்கி யார்த மலர்ப்பதம் நாயேன்
இருணீக்கு மூள்ளத் திருந்து

4

இருளா யொளியா யியம்பருநால் வேதப்
பொருளாப் போலியும் புராரி—யருஞ்சுருவங்
கொண்டு வலிந்தடிமை கொண்டருஞாங் கோவாம்வன்
கிருண்டர்தாள் போற்றுதனாங் தொண்டு.

5

தொட்டாலுஞ் சொன்னாலுஞ் சொல்வதிலோர் சொற்செவியிற்
பட்டாலும் பாக்யமெலாம் பாலிக்கும்—எட்டாங்
திருமுறைசெவ் வாய்மலர்ந்தார் சேவடிநெஞ் சேகாட்
கொருமுறையே னும்போற் றுவந்து.

6

போற்றப் பொலிவருஞும் புண்ணியன் பொய் கைக்கரையில்
தோற்ற மளித்தருளத் தோடுடைய—சாற்றியருள்
செம்பவள வாய்மகச் செல்வக் குமாரதுரை
வம்பலர்த்தரள் வாழ்த்துகவென் வாய்

7

வாட்டுகின்ற சூலீ வலிபொறுக்க மாட்டாமல்
சட்டுகின்ற வாழ்வா மிறைவனருள்—வேட்டுருகிக்
கூற்று யினவாறு கூறியபி ரான்சரணம்
போற்றுங்ற பாமுவகை பூத்து

8

நிற்பனவு மூர்வனவும் நீந்தி நெளிவனவும்
பற்பலவு முய்யவருள் பாலிக்கும்—அற்புதனைப்
பித்தா எனப்பாடல் பேசியபி ரான்சரணம்
நத்தாங்ற பாந்தினமும் நாம்.

9

நாட்டமோர் முன்றுடைய நாயகனை நல்லதமிழ்ப்
பாட்டறைந்து பாண்டியற்குப் பரய்பரிகள்—ஓட்டிவரும்
சேவகனாக கொண்டருஞம் சின்மயசி ரோன்மணியாம்
பாவலர்தாள் எம்முடைய பற்று. 10

பற்றற்றார் பற்றுதமிழ்ப் பண்பங் கயக்கரத்தால்
ஓற்றறுத்துப் பாடிடுத லோர்ந்திறைவன்—பொற்றாளம்
தந்தருளப் பெற்றருஞாஞ் சண்பைக் குமாரதுரை
கந்தமலர்த் தாள்நமக்கோர் காப்பு. 11

புல்லமணர் நாணப் பொருகடவிற் கன்மிதந்து
செல்ல திருப்பா திரிப்புவியூர்—நல்லடியார்
ஈட்ட மிறைஞ்சியெதி ரேற்றநா வேந்தர்தாள்
வாட்டமற நெஞ்சே வழுத்து. 12

வாட்டமறு பெற்றேர் மகவைக்க ராவினின்று
மீட்டருஞி யன்னார்க்கு மிக்கமகிழ்—இட்டியருள்
தம்பிரான் ரேழூர் சரணம் புயந்தினமுங்
கும்பிடுவாம் பேரார்வங் கூர்ந்து. 13

பேராத காதல் பெருகப் பெருந்துறைபுக்
காரா வழுதி னருள்மாந்திச்—சீரார்ந்த
பெம்மானைப் பேதையனைப் பிச்சேற்றும் வாதலூர்
எம்மானை நெஞ்சே இறைஞ்ச. 14

இரஞ்சிதசி காமணியை இன்பப் பெருக்காம்
பரஞ்சுடை மெய்ஞ்ஞானப் பாகை—நிரஞ்சனியின்
கொங்கை யமுதயின்ற கொச்சை வயவேந்தாம்
புங்கவர்பொற் றூள்நெஞ்சே போற்று. 15

போற்றார் புரம்பொடித்தார் பொற்றுண் மலர்போற்றி
மாற்றார் கொலவிடுத்த மால்யானை—சீற்றமொழிந்
தஞ்சிப் பணியு மருள்வாய்த்த நாவேந்தர்
செஞ்சரணம் போற்றுதிநெஞ் சே. 16

செஞ்சே லுகன்பழனத் தென்னை ஹார்ந்மபி
யஞ்சே வடிதினமு மர்ச்சித்தால்—நெஞ்சேநற்
சித்தி பெறலாஞ் சிறப்பார் பிறப்பிறப்பில்
முத்திபெற லாம்னீ முயல்.

17

பெற்றூர்வ முற்ற பெரியோ ருபயபத
நற்று மரைகள் நமக்கணியாம்—கற்றூர்
கருதுபுகழ் மாணிக்க வாசகரைக் காதல்
பெருகிவழி பட்டினையில் பேறு.

18

பட்டிறந்த பூம்பாவை யென்பைப் பரிவோடும்
மட்டிட்ட புன்னையெனு மாண்பதிகம்—கட்டுரைத்தந்
நங்கைக் குயிரளித்த நற்புகலிச் சேய்பதமாம்
பங்கயஞ்சிந் திப்பாம் பரிந்து.

19

பரிவாரப் பூதிதிருப் பாலனுயிர் பாம்பால்
இரியா தெழுப்பியரு ஸ்டில்—பெரியாராம்
நாவேந் தினையடியை நாடோறு மீடேறப்
பூவேய்ந்து போற்றுவாம் போந்து.

20

பூவாணர் போற்றப் பொலிகம்பி யாருரிற்
றேவா சிரியனிடைச் செல்லுங்கால்—ஆவவிறன்
மிண்டர் கடுந்தொருசொல் வண்டிலரேல் நாமெங்கே
எண்டகுதொண் டத்தொகையெங் கே.

21

எங்கே யுறினு மெளியேனை யஞ்சேலென்
றங்கே யெழுந்தருளி யாட்கொஞ்சே—மங்களமார்
மாணிக்கக் கூத்தன் வரையத் தமிழ்மறைசொல்
மாணிக்க வாசகத்தம் மான்.

22

அம்மா வணீகனுயிர் ஆடரவின் வாயினின்மீட்
டம்மான் மகள்பா லளித்தருஞும்—பெம்மானூர்
பல்லக்குத் தாங்கினேர் பாதத்து ளாய்ப்பிறக்க
நல்லதவும் நோற்றிலனே நான்.

23

நானிமைத்த பாவம் நவீவிற் பெரிதம்மா
தேனிமைத்த பைங்கமிழிற் ரேவாரங்—தானிசைத்தற்
கப்ப ரடைந்தருள்மாண் பார்ந்த பதிகளிலோர்
நற்பதியிற் ரேன்றிலனே நான்.

24

நானே சிறுதமியேன் நாவலு ராண்டகையோ
வானேர்க்கும் வாய்ப்பருநீள் மாண்புடையார்—ஏனேவுப்
பெம்மா னருளைப் பெறமுயல்கின் ரேனிதையென்
அம்மா நினைவுட் டவர்க்கு.

25

ஊட்டுப்பல் வீழாமுன் ஒதுதிரு வாசகத்தின்
பாட்டுருவ மாக்கிப் பரமசுகங்—காட்டியதால்
வம்பிலகு போதுகுத்து மாணிக்க வாசகரைக்
கும்படுவே னென்றுங் குழைந்து.

26

குழகனிரு காதுங் குளிரும் படிநாம்
பழகுதமிழ் தேவாரப் பண்பா—டழகுதுரை
நல்லா லயவலஞ்சுழ் நல்வழியி ஸெற்கிலதோர்
புல்லாய் முளைக்கும் பொறி.

27

பொறியென் றிரந்திறைபால் பொற்போடு சூலக்
குறியுமிட பக்குறியுங் கொண்டார்—நறியதிருத்
தாண்டகாட் கொன்று தவறு தியம்புவமேல்
வேண்டுவதென் ணேநமக்கு வேறு.

28

வேண்டற்க வேரென்றும் வெள்ளரை யூர்ந்தெவருங்
காண்டற் கரியான் கயிலையுற்ற—ஆண்டகைபால்
நீங்காத காதல் நிறைந்துதொழு துய்ந்திடவே
வாங்காய்நெஞ் சேயோர் வரம்.

29

வரமருள வல்லானை வண்டுங் குருந்த
மரங்மூலிற் போற்றி வரம்பெற்ற—றிருநிலத்தோர்
உய்ய திருவா சகமுரைத்த வுத்தமர்தந்
துய்யமலர்த் தாள்தொழும்ளங் தொண்டு.

30

தொழுமடியார் துன்பங் துடைத்தினருள் பூக்குங்
கழுமலமெய்ஞ் ஞானசிவக் கன்றின்—செழுமலர் த்தாள்
எக்காலும் போற்றுயெ னேழைநெஞ்சே நீள்நரகம்
புக்காலும் நாடிவரும் பொற்பு.

31

பொற்கோட்டு வில்லி பொதிசோ ரெடுத்துவர
முற்கோதி னேண்பிழைமுத்த மூர்த்தியாம்—சொற்கோவைவப்
போற்றுயப் புங்கவர்தம் பொற்புகளை வாம்வியங்து
சாற்றுயெ னெஞ்சே சதா.

32

சாற்றுங்கால் நீரே சமத்தரா வீர்பெருமான்
கூற்றுண் பதாம்புயம்புண் கெர்ள்ளாதாள்—போற்றுமென
தம்மைபாற் சந்துவிட்ட தன்றியுஞ்சோ ரேற்கவிட்டார்
இம்மையிலார் நம்பியுமக் கீடு.

33

ஈடியம்ப ஸாமெனிலீ ரேழுலகில் யாருளர்நீர்
பாடியபாட் டுக்காசைப் பட்டுமதி—சூடியருள்
ஸச ரெழுதினு ரென்றக்கால் மாணிக்க
வாசகரே யார்க்குறுமல் வாய்ப்பு.

34

வாய்ந்தசீர் வான்புகலி வள்ளலார் வாய்மலர்ந்த
தீந்தமிழின் மாண்பழல்நீர் தேருமெனில்—ஏந்தலவர்
தேவாரஞ் சாற்றச் செவிமடுத்தோர் வாழ்வரன்றே
மீவா னவர்களுக்கு மேல்.

35

மேலோரே ஸாம்வியப்ப வேதா டவீயின்மறை
நாலோ உலகிறைஞ்சும் நாயகன்பே—ராலயத்தின்
செம்பொற் கபாடங் திறந்த பெருந்தகையார்
தம்பொற் பதாம்புயஞ்சு சார்பு.

36

சார்ந்தாரைத் தாங்குவது தக்கார்ணோக் கெற்கதில்நீர்
நேர்ந்தா லெவர்கம்பி நின்றெற்சிர்ப்போர்—ஸர்ந்தேன்போல்
தித்திக்கு மேழாங் திருமுறைசெவ் வாய்மலர்ந்த
முத்திக்கு வித்தே மொழி.

37

மொழிகுழறக் கைகள் முகிழ்ப்ப நயனம்
பொழியப்பீ லாடிப் புளகுற்—றமுதரற்றிச்
சீராருங் தெய்வத் திருவா சகமுரைத்தார்
பேரார்வத் தோடுகைப்பாம் பெற்று.

38

ஆர்வமுடன் சண்டை யழகுதுரை யூர்தரளத்
தேர்வருத லோர்ந்த திறலமணர்—சோர்வடையக்
கொற்றக் குலச்சிறையுங் கோமடந்தை யாருமகிழ்
வற்றதையா ரோதவலா ரோர்ந்து.

39

வல்லான் கயிலை மலைதெரிசிப் பானடந்து
பொல்லாச் சுரம்புகுந்து பொற்புடல்தேய்ந்—தல்லார்ந்த
கண்டன் கயிலாய் மையாற்றிற் கண்டபிரான்
முண்டகத்தாள் போற்றுவா முன்பு.

40

முன்முதுகுன் றப்பதியின் முத்தங்கி பால்விடுத்த
பொன்முமுதுங் தென்கமலைப் பூங்குளத்தில்—வன்மீக
நாத னருளால் நயந்தெடுத்த நம்பிதிருப்
பாதமுடி கொள்வாம் பரிந்து.

41

பரிவுமிகு மேலோர்தம் பங்கயக்கை யேந்தி
யரிதரிதென் றம்பகத்தா லள்ளிப்—பெரிதுவக்குங்
தெள்ளுதமிழ் வைப்பாங் திருக்கோவை வேங்கிருஞ்சீர்
விள்ளுவமெக் காலும் விரைந்து.

42

காலங் கடத்தாதெங் காழிக் குமாரதுரை
சிலங்க எத்தனையுஞ் சிந்திகெஞ்சே—கோலக்
கடாஹுர்வா னவி கவரவரி னம்பால்
ஷ்டாமலுதைத் தோட்டி விடும்.

43

ஓடிதெனப் பொன்னையெறிந் தொப்பிலுழ வாரத்தொண்
டாடியநுள் நாவேங் தரியபுகழ்—பாடியவர்
மாண்பொன்று பாதம் மறவாது சிந்திப்பாம்
வீண்பொழுது போக்காது மிக்கு.

44

மிக்கோர் பரவு மிழலீக் குறும்பர்முதல்
தக்கோர் பரவுஞ் சரண்சரணைன்—றெக்காலுங்
கும்பிடுவாம் நம்பாற் கொடுச்சூற்று ருதருள்வார்
தம்பிரான் ரேழுமரவர் தாம்.

45

தாழ்வே வரினுங் தளாம லானந்த
நிள்வேலீ யாடி நினைகெஞ்சே—பேழ்வாய்ப்
பணியணியு மம்மான் பவளச்செவ் வாயால்
மணிமொழியா யென்றமிரான் மாண்பு.

46

மானமிகு மன்பர்க்கு மாண்பே றருளிமதி
யீனரையெல் லாங்கழுவி லேற்றியதே—ஞானம்
வளர்சண்பைப் பின்னையார் மாண்புறுவாய் பூத்த
இளவண் டமிழ்வரைபொன் ஏடு.

47

ஏட்டி னளவோ யெளியேன் பிதற்றுறுமிப்
பாட்டி னளவோ பதமுடியேற் சூட்டியரன்
நல்லூரி லாட்கொண்டு நாடகமா டப்பெற்ற
சொல்வேந்தர் ஆற்றியநற் ரெண்டு.

48

தொண்டர்க் கெளியானைத் தூதுவிட்ட தல்லாமற்
குண்டைழூர் நெற்கொணரக் கோளியே—ஓண்டமிழ்ப்பண்
செவ்வாய் மலர்ந்தருஞ்சு சிங்கடியார் தாலைபதம்
எவ்வாறு கிட்டு மெனக்கு.

49

எவ்விடத்து மெவ்வெவர்க்கு சீமெவ்விதத்து மஞ்சாதவ்
வவ்விடத்தி ஹுக்கி யடலளித்துப்—பேளவியமே
தந்தருளத் தெய்வத் தமிழ்வாத ஹுரடிகள்
வந்தருஞ் மென்முன் மகிழ்ந்து

50+

அருஞ்ருவாஞ் சண்பை யழகுதுரை ஞாலத்
திருளகலச் செங்கோ லியற்றுங்—தருணமவர்
கண்ணுக் கிலக்கான காட்சியார் வாழ்வரன்ரே
விண்ணுக்கப் பாலுலகின் மேல்.

51

அப்பரே யென்றும் தாஞ்சையை பிள்ளையார்
இப்பருசெவ் வாயமைத்த வுத்தமரை—எப்படியுங்
கண்டு தொழலாங் கனிந்துகவி சாற்றுதிருத்
தொண்டுபுரி நெஞ்சே துணிந்து.

52

துண்டப் பிறைநுதலங் தோகை பரவையைமுன்
கொண்டிருந்துஞ் சங்கிலியாங் கோற்றேடியைக்—கண்டு
மகிழ்தியில் வேட்ட மணவாளர் போற்றுள்
நெகிழுளமே நித்தம் நினைந்து.

53

நித்தம் நினைந்துவிழி நீராடி நெக்குருகி
அத்த முடிகொண் டழுதரற்றிப்—பத்தி
வலைவீசி மாணிக்க வாசகர்பொற் றுளைப்
புலைவீச மென்னெஞ்சே போற்று.

54

புற்புண்டெ லாந்தழைந்து பூத்துநெடும் பூமுதுங்
கற்பூர வாசங் கமழுங்கிருக்கும்—பொற்புலகில்
மேவத் தமிழ்வீரகர் வெண்டரளத் தேர்ந்தத்திப்
பூவலயங் சூழ்ந்தருஞும் போது.

55

அருகரிட்ட வெண்ணீற் றறைகுளிருற் றின்பம்
பெருகச் சிவகிருபை பெற்றேர்—கருணை
விழிக்கிலக்கா தற்கு வீழைந்தக்கான் மேலை
வழிக்கிலக்காம் நெஞ்சே வணங்கு.

56

வணங்கற் குறுஙல் வழிவகுத்துத் தந்தாட்
கணங்குங் குணமருளற் கென்பால்—மணங்கமழங்
தேமாம் பொழிற்குயிலே தென்னுவல் நன்னகரெங்
கோமான் வரவொருகாற் கூவு.

57

கூவினேன் என்றென்னைக் கோபியேல் கோத்துட்டீ
பூவிற்றேன் மாந்திநாட் போக்காதென்—ஆவி
யனையார் மணிமொழியா ரம்பொற் பதங்கட்
குனைவேண்டு மென்குறைசொற் றாது.

58

ஊதிவருங் தென்ற லுவப்பாற் பொழில்கடொறுங்
கோதி விளையாடுங் கோக்கிள்ளாய்—ஆதியருள்
ஞானப்பா லுண்டதிரு ஞானக் குமாரதுரை
தூநற்றுட் கெஞ்சுறையைச் சொல்லு.

59

சொல்லா யிளங்குருகே தூநீர்ச் சுனைகடொறும்
நில்லா தகல்விசம்பில் நீபறந்து—சொல்வேந்தர்
முன்குறகி யப்பெரியார் முண்டகத்தாட் கேங்கினிற்கும்
என்குறைக ஜெல்லா மெடுத்து.

60

எடுத்தமனி தப்பிறவி யிஃபோடும் நிற்க
அடுத்துப் பிறவாமைக் கம்பார்—கடுக்கை
சடைக்கணிவார் தோழுர் சரண்பணியி னெஞ்சே
கடைக்கணிப்பார் போற்றுய் கணிந்து.

61

கன்றுக் கிரங்குங் கபிலை எனக்கரைந்து
நின்று பணிந்து நினைநெஞ்சே—தொன்றுவா
திட்டார்வாய்க் கேங்கவா யில்லாள்பே சற்கருள்கூர்ந்
திட்டார் புகழாய்ந் தெடுத்து.

62

கள்ளுண் டுகழுங் களிவண் டிளந்தமிழ்ப்பன்
விள்ளும் பழன் வியன்காழிப்—பிள்ளையார்
பொன்னஞ் சதங்கை புலம்புங் திருப்பதமென்
கன்னெஞ்சிற் காகுமோ காண்.

63

காண்டற் கரிய கடவுட் கிணியதிருத்
தாண்டகமே சாற்றுங் தனித்தலைமை—பூண்டபிரான்
முண்டகத்தா ஜெய்த முயல்கின்றேன் முடனெஞ்சே
தெண்டனிட்டு வாய்க்கவகை தேடு.

64

வாய்த்தசீர் நம்பி வனசச் சரண்வைகல்
சேய்த்தன் றணித்தே சிவசரணம்—பூத்தபே
ரங்ப ருளமா மணியா லயந்தொறுறும்
இன்புறநெஞ் சேகண் டிறைஞ்சு.

65

இறங்குபிறங் தெய்த்ததெலா மிள்தோடு நிற்கப்
பிறங்கிறவாப் பேறு பெறற்கோர்—சிறங்கவழி
தேடியுமல் நெஞ்சே திருவா சகத்திலெம்மான்
பாடியுள ராராய்ந்து பார்.

66

பார்முழுதும் போற்றப் பரசமய கோளரிழூர்
தேர்முனியங் கோதை செவியுறப்புஞ்—தார்மழவன்
செல்வியுட வின்பச் செழுநீர் குடைந்திருக்குங்
கொல்விவள நாடுங் குளிர்ந்து.

67

நாட்டரசர் போற்றி நயக்குநறுங் தேவாரப்
பாட்டரசு பாடிப் பணியுங்கால்—கோட்டரசின்
மின்னெருகூ நேய்ந்தபிரான் மேதகுவா யூறிநிற்கும்
இன்னெருபாட் டோதிடுமோ என்று.

68

ஒதற் கெளிதெனினும் உட்களிவா னும்பாட்டே
நாதற் கிளிதாம் நவில்பலபேர்—ஒதுகவிக்
கென்கொடுத்தார் நம்பியுமக் கன்றே யிறையவர்செம்
பொன்கொடுத்துப் பாடுவித்தார் போந்து.

69

வித்தார மாக்கவிகள் வேறுபலர் விண்டதெலாம்
எத்தாலும் நூங்கவிக்கீ டாமோயான்—நத்தித்
தொழுமணிவாக் கெந்தாய்ந்தாஞ் சொன்னயமோர்ந் தன்றே
எழுதினு ரம்பலவ ரேன்று.

70

ஏன்றுகன இும்புனலு மின்பமுறு மாறுநறுங்
தேன்றுழிக்கும் பைந்தமிழிற் ரேவாரம்—முன்றுமுறை
சாற்றற் கவதரித்த சண்பைக் குமாரதுரை
ஏற்றத்திற் கேதுலகத் தீடு.

71

உல்லாச வாழ்வி லொருப்பட் டுழிதருமிங்
நில்லா வுடலை நிலையென்று—சொல்வெந்தர்
நின்டசீ ரேத்தாது நெஞ்சே நெடுங்காலம்
மாண்டதே வாளா மயர்ந்து.

72

மயக்கும் படாடிடாப மாய்மால வாழ்வை
நயக்குமுடல் மெய்யென்று நன்மை—பயக்குங்பி
நேயமேத் தாதெனது நெஞ்சே நெடுங்காலம்
போயதே வீணீற் புகைந்து.

73

வீணீற் களிகொஞ்சுடல் மெய்யென்று மேன்மையருள்
மாணிக்க வாசகத்தம் மான்பதத்தை—பேணீயவர்
சிலங்க னேத்தாது சென்றதே தீவினையேன்
காலங்க னொல்லாங் கழிந்து.

74

எல்லவர்க்கும் மேலா யியங்கும் பிரமபுரச்
செல்வக் குமாரதுரை சீர்பலவுஞ்—சொல்லுகவென்
நன்னெஞ்சே யென்று நயந்திரந்துங் கேட்டிலையென்
புன்னெஞ்சே யீதெனங்கிண் போக்கு.

75

போக்கும் வரவுமிலாப் பொற்பருஞும் பும்புகலூர்
கோக்கடவுள் பாதங்மூல் கொண்டுவாழ்—வாக்கரசர்
தேவாரம் பாடித் திருவீதி யிற்றிரண்டு
போவார்பொற் றுள்தொழுவாம் போந்து.

76

பொற்பார் திருமுருகன் பூண்டிப் பரம்பரைன
நற்பாடல் பாடி நயந்திரந்து—வெற்பார்தோள்
வேடுவர்பால் தோற்றுபொருங் மீளப்பெற் றுர்புகழைப்
பாடுபரி சேயென் பரிசு.

77

பரிசு பெறச்சிலபேர் பாட்டறைவ ரன்னார்
வரிசையில்யான் நின்றுமல மாட்டேன்—துரிசகற்றி
மாண்பருஞு மாணிக்க வாசகர்சீர் சொற்றுவர்தாள்
பூண்பதியான் கோரும் பொருள்.

78

கோருங் கொடையருஞுக் கொச்சைக் குமாரதுரை
ழூருங் தரளத்தே ரோங்கொலியைப்—பேருலகிற்
கேட்டார் பிறப்பைக் கெடுத்துயங்தா ரென்னையள்ளிப்
போட்டா னிலையனப் போது.

79

போதுகுத்துப் பொற்புடையோர் போற்றப் பொருகடவின்
மீதுகல மாக்கன் மிதப்பவே—சித
நறுந்தமிழ்ச்செவ் வாய்மலர்ந்த நாவேந் தருளௌற்
குறுந்தினெங்க் சேயவர்மாண் போது. 80

ஓதகிகை வீரட்டத் தொப்பிலிறை வன்பலகால்
பாதமுடி மேனீட்டும் பாக்கியத்தார்—ஆதவினும்
சுந்தரத்தா ளென்முடியிற் குட்டத் தகுஞ்குட்ட
வந்தருளீர் நம்பி மகிழ்ந்து. 81

வந்த பரித்திரளை மாறனுவங் தேற்றபினும்
எந்தைநுமக் கல்ல வெதற்கிழைத்தான்—அந்தினிறத்
தைய னடியுறற்கோ அம்மையார் வீடுறற்கோ
துய்யமணி வாசகரே சொன்ம். 82

சொன்னீல நக்கர் துகளில் முருகரிவர்
முன்னீள் தவங்கள் முயக்ரிருப்பார்—மன்னேநும்
தெள்ளுதமிழ் வைப்பாந் திருஞான சம்பந்தப்
ஷ்ணீவியங் தோதப் பெறற்கு. 83

வியங்துலக மூன்றிறைஞ்சும் வேணுபுர வேந்தர்
இயைந்தூர் சிகிகைக் கெதிர்போய்—நயங்துதிருத்
தோள்கொடுத்த நாவேந்தே தூர்த்தனேன் சென்னியினுங்
தாள்கொடுத்தற் குண்டோ தரம். 84

கொடியார் நெடுமாடக் கூடலையாற் றார்வாழ்
அடிக ளெதிர்போந் தழைக்கும்—நெடியபுகழ்
ஏய்ந்தருளு நம்பியும தின்னருளீந் நாயேற்கு
வாய்ந்தருள்ளா ளெந்நாள் வரும். 85

வருமோ வராதோனேர் வந்தாலும் வாழ்வ
தருமோயென் ரேங்குந் தமியேன்—ஓருவா
றமைதியற வாதலு ரையா கருணைக்
கமலவிழி சாற்றீர் கனிந்து. 86

கனிவுக் கிடமாஞ்சீர் காழிக்கு மார்
புனிதசர ணைவிந்தம் போற்றித்—துனிதடிந்திப்
பூதலத்தி வின்பப் புதுரீர் குடைந்துய்வாம்
மீதலத்து மஃதே விரைந்து.

87

மீதலத்து மின்னர் மிகுமால் வலைவீசிக்
காதலுறு வித்துங் கலக்கமுரை—மாதவச்சொன்
மன்ன ரிருஞ்சீர் வழுத்தித் தொழுதன்னர்
இன்னருள்யான் பெற்றுய்வ தென்று.

88

பெற்றமு ரும்பெருமான் பிச்சைச்சோ ரேற்றருத்தும்
நற்றவத்து நம்பி நறுங்கீர்த்தி—சொற்றன்னர்
பாதமற வாமற் பரவி யமபடராற்
சேதமற வாழ்வேம் சிறந்து.

89

வாழ்வே வரினும் வறுமை முதற்டலவாங்
தாழ்வே வரினுங் தளராது—பூழியர்கோன்
மாநா டளித்தமணி வாசகர்தாள் போற்றுவாங்
தேனர்சொன் மாலை தெரித்து.

90

தெரித்தற் கரியதவஞ் செய்திருப்பார் சைவம்
விரித்தருளும் பூந்தராய் வேந்தர்—திருத்தமிழழு
யாழில்வா சித்தற் கெழிலெலருக்கத் தம்புலியூர்
வாழியாழ்ப் பாணர் மகிழ்ந்து.

91

பாண்டிமா தேவி பரசமய கோளரிபாற்
பூண்டிமுத்த பாசம் புறப்படுங்கால்—யாண்டமணர்
கோட்டாலை யத்தனையுங் கூறியருள் நாவேந்தர்
தாட்டா மரைதொழுவாங் தாழ்ந்து.

92

தாழ்ந்து தடக்கை தலைமேற் குவித்தார்வத்
தாழ்ந்தவச மெய்தி யழுதரற்றி—வீழ்ந்தெழுந்தென்
ஏதங் தடிந்தருளீ ரென்றிரந்து நம்பிதிருப்
பாதங் தொழுவாம் பரிந்து.

93

தொழுதமியே னன்னைநமன் றாதுவர்கள் நாடும்
பொழுதழையே னேனுமென்பால் போந்துஞ்—செழுநறும்பூம்
பாதமே சூட்டிப் பரிவொடுமாட் கொண்டருளீர்
வாதலு ரெந்தாய் மகிழ்ந்து.

94

எந்தையே சண்டை யிளம்பு ரணதுரையே
அந்தத் தழையென் றுலுமென்பால்—வந்துமது
செஞ்சரணஞ் சூட்டிச் சிறுவனெனை யாண்டருளீர்
கெஞ்சியிரக் கிண்றேன் கிளர்ந்து.

95

கெஞ்சியெளி யேனும்பால் கேட்பதென தந்தத்தில்
அஞ்சலென வந்தென்மு னப்பரே—தஞ்சமளித்
தாட்கொண்டென் சென்னியினு மம்புயத்தாள் சூட்டுதிரென்
வேட்கையிதாம் வேண்டிலேன் வேறு.

96

வேண்டி யிரக்கிண்றேன் வெங்கட் பக்டோன்று
தூண்டி வருவோன் தொடருங்கால்—சண்டிவன்
என்றெருண்டன் நியனுகே வென்றுதடுத் தாண்டருளீர்
வன்றெருண்ட மாமணியே வந்து.

97

வந்தாலும் வாரா விடினு மணிமொழியீர்
சிந்தா குலமடையேன் சீற்றமுறேன்—நந்தா
மணியேயெ னந்தத்தில் வந்தருள்வீ ரென்னுங்
துண்வானுங் தாள்தொழுவேன் சூழ்ந்து.

98

தாளாண்மை கொண்டு தழையுஞ் சிவசமய
வேளாண்மை யோம்பி வியனுலகை—யாளாஅ
குரவராம் நால்வர் குழுவாழி யன்னார்
வரமார் திருமுறையு மற்று.

99

வரமொன்று வேண்டி மடநெஞ்சே மாண்பார்
தரமொன்று சைவ சமய—குரவரெனப்
பேர்விரவு நால்வர் பெருங்கீர்த் திகளைத்துஞ்
சோர்விலா தெப்பொழுதுஞ் சொல்.

100

இக்கவியாண் டைம்பதுநாற் றைம்பத்தா ரூவணியில்
புக்கதின முன்றிற் பொலன்மலர் தூய—தக்கார்போற்
ரூநத சீர்நால்வர் அந்தாதி சாற்றினுன்
தேனூரன் சொக்கவிங்கன் தேர்ந்து.

சமயகுரவரந்தாதி முற்றும்.

சமய குரவர்கள் திருவடிகளே சரணம்.



சேய்ததொண்டர் போற்றிக் கலிவென்பா.

காப்பு.

நேரிசை வெண்பா.

தாமவேற் சேய்துறக்கம் சார்ந்துவாழ் சேய்ததொண்டர்
காமர்தாள் போற்றிக் கலிவென்பா—யாமறைதற்
கெற்பலங்க லார்நல் கிளங்குமர சோதரசீர்
கற்பகவி நாயகர்தாள் காப்பு.

தெய்வவழி யூட்டும் திருவா சகமென்னும்
மெய்வழியைத் தந்து ஷியனுவகுக்கு—குய்வளித்த
மாணிக்க வாசகத்தம் மான்மலர்த்தா ளாஞ்ஞான்றும்
பேணிக்கை கூப்புவய்சீர் பெற்று.

செந்தமிழி லின்பத் திருப்புகழ்செவ் வாய்மலர்ந்து
கந்தக் கடவுள் கரதலத்திற்—சுந்தரஞ்சேர்
அஞ்சுகமாய் மன்னும் அருணகிரி நாதர்பூங்
கஞ்சக் கழல்நமக்கோர் காப்பு.

அன்னையினு மன்பினமைத் தள்ளுதமி மன்றயிற்றி
என்னகந்தை யீர்ந்திதயத் தெஞ்ஞான்றும்—மன்னும்
விழுத்தவசென் னக்கிருட்ண வித்தகர்தாள் நாயேன்
புழுத்தலையின் மேற்பொலிபைம் போது.

சேய்ததொண்டர் தங்கள் திருச்சரிதம் சாற்றுநலம்
வாய்த்தொண் டருளி வழுவகற்றிக்காத்தெனிருள்
சீக்குங் தணிகைமணி செங்கல்வ ராயபிரான்
பூக்கழல்க ளேயென் புகல்.

கலிவெண்பா.

பூமேவு கற்பகமும் பொற்பியங்கு பொன்னடும்
தேமேவு தார்ச்சரர்கோன் சீர்பலவும்—தாமேகோண்

டல்லல் இழைக்கும் அடற்கு ரினந்தடிவான்
செல்வக் குமாரதுரை செம்மைசால்—பல்வகைய

பூதப் படைகளொடும் போந்ததுதொட் டின்றளவும்
ஒதப் பரமற் குவப்புறவே—சீதமிகு

மஞ்சனங்கள் ஆட்டி மலரா லலங்கரித்து
விஞ்சையறைந் தர்ச்சித்து மெய்மறந்தே—யஞ்சவிசெய்

தந்தமிலா நந்தம் அடைந்தகுருஞும் புண்ணியராம்
செந்தில்வாழ் அந்தணர்தம் சீர்போற்றி—சந்தமிகு 5

முத்தமிழுக் குற்ற முறைதுறைசீர் யாப்புமுதற்
சத்தம் பொருத்தம் சகலமுமே—குற்றமற

மின்மலிவே லங்கை விமலன்பாற் பெற்றதிருத்
தென்மலயத் தையரவர் சீர்போற்றி—நின்மலனும்

சேந்தன் திருவருளால் திண்ணனை ரைப்பெறுஞ்சீர்
வாய்ந்ததிரு நாகனூர் மாண்போற்றி—ஏந்துபுகழ்

வங்கக் கடலுடைட்டுண் மாநிலங்கொண் டாடுதமிழ்ச்
சங்கத் தலைவர் சரண்போற்றி—சங்கரன்சொல்

கொங்குதேர் வாழ்க்கையெனும் கோதிலமு தக்கவீக்கும்
பங்கம் பகர்ந்தார் பதம்போற்றி—செங்கதிர்வேல் 10

முன்முடுகிக் குன்றும் முதுகுருங் காய்முருகன்
புன்மதிகொள் பூதம் பொடியாகக்—கன்முழையில்

புக்கீர்ங் தருளப் பொலன்முருகா ரேதியருள்
நக்கீர தேவர் நலம்போற்றி—மிக்கமலர்ப்

பொய்கை தனின்மூழ்கிப் பொன்முகரி மாநதியின்
மையத் தெழுந்தார் வரம்போற்றி—தெய்வதிருக்

காளத்தி நாதர் கனிந்தணைத்து முத்திசெவ்
வேளாருளீப் பெற்றூர் விறல்போற்றி—தோள்வலியால்

வெல்லக் கருதுமூ வேந்தர் பெரும்படையை
செல்வக் குமரன் திருவருளால்—அல்லியிதழ்

15

ஓன்று பலவேல் உருவாகப் பெற்றவரை
வென்றியைக் கோடர் விறல்போற்றி—குன்றுதொறும்

ஆடும் குமாரதுரை யம்புயத்தாள் அம்புவிமின்
குடும் படிபனலம் தோய்காளில்—மாடுசில

மேய்த்தருளும் ஓர்சிறுவன் வேடத் தெழுந்தருளிக்
காய்த்தசெழு நாவற் கனிமுலம்—ஏய்த்தருளப்

பெற்றபெரு மாட்டியெனப் பேருலகம் கொண்டாடும்
நற்றமிழ்மூ தாட்டி நலம்போற்றி—குற்றமறக்

கந்த புராணம் கவிஞே டரங்கேற்றித்
தந்தப்பல் லக்கூர்ந்தார் தாள்போற்றி—நந்தமிழ்நா

20

டுச்சிமேற் கொண்டா டுயர்மா தவக்குன்றும்
கச்சியப்பர் அம்பொற் கழல்போற்றி—பிச்சலகப்

பொய்வசைகேட் டுக்கணவன் பொங்குசினத் தாற்றழிந்த
கைவளரப் பெற்றூர் கரம்போற்றி—தெய்வமலர்க்

கையைத் தழிந்த கணவனுமீ டேறத்தம்
ஜயன்ருள் வேட்டார் அருள்போற்றி—பொய்தழிந்த

தொண்டர்க் கிரங்கும் துரைமுருக வேள்துறக்கம்
கொண்டமுரு கம்மை குணம்போற்றி—யண்டரெலாம்

போற்றிவை பாகன் புகழன்றி வேறெதும்சீர்
சாற்ற மறுத்தார் சரண்போற்றி—கூற்றஞ்சும்

25

வென்றிவே லப்பதுரை வெங்கானில் வேடுவனுய்ச்
சென்று வழிமறித்துச் செந்தமிழ்ப்பாட்—டொன்றுபெறப்

புண்ணியங்கள் முன்புரிந்த பொய்யா மொழியடிகள்
தன்னியங்கு மங்கமலத் தாள்போற்றி—விண்ணியங்கு

சினக்க ராயனைடும் சேய்துறக்க மெய்தியமெய்ஞ்
ஞானக் கவிஞர் நலம்போற்றி—மானேக்கி

கூறிருக்கும் கூத்தருறு கோவிலினீள் கோபுரத்தில்
ஏறிக் குதித்தார் இகல்போற்றி—ஆறிருதோட்

செல்வன் கரத்தேந்தித் தீவினைதீர்த் தொப்பிலூடல்
நல்க மகிழ்ந்தார் நலம்போற்றி—கொல்லயில்வேல்

30

செங்கரத்தில் ஏந்தும் சிவசதனுட் கொண்டருநும்
மங்களமே பெற்றூர் வரம்போற்றி—இங்கிதமார்

நற்றமிழின் சீர்முழுதும் நாவிற் பொறித்தருளி
மற்றினையில் செவ்வேள் மலர்வாயால்—முத்திதரு

என்னு முதற்சீர் எடுத்துதவப் பெற்றபிரான்
பொன்னங் கழல்போற்றி பொற்பாரும்—பன்னிருகை

அண்ணல் கனிவோ டருணகிரி நாதனனப்
புண்ணியமுன் நோற்றூர் புகழ்போற்றி—விண்ணவர்கோன்

நன்றுபெறச் சூர்த்தடிந்த நாதன் தலமனைத்தும்
சென்றுதெரி சித்தார் செயல்போற்றி—மன்றலங்தார்ச்

35

சேய்மகிழுத் தெய்வத் திருப்புகழ்செங் தேங்கமழ்செவ்
வாய்மலர்ந்தார் கொண்ட வரம்போற்றி—தூய்மைசெறி

கந்தர் அலங்காரம் கனிவுறுசெவ் வாய்மலர்ந்த
எந்தை இசைபோற்றி இன்பத்தேன்—உந்துகந்தர்

அந்தாதி சாற்றி யடவிசைவா தாடுதெற்கு
வந்தாரை வென்றார் வலிபோற்றி—பைந்தேன்கால்

வேல்வகுப்பும் வேறு விதமாம் பலவகுப்பும்
சால்புறுசெவ் வாய்மலர்ந்தார் தாள்போற்றி—மேல்விருத்தம்

பற்பலசொற் றையன் பதம்பரவிப் பாரிறைஞ்சும்
போற்பனைத்தும் கொண்டார்புகழ்போற்றி—நற்புவியாள் 40

வேந்தன் பரவமயில் மீதமலன் காட்சிதரத்
தீந்தமிழ்ப்பாட் டொன்றறைந்தார் சிர்போற்றி—ஷந்தார்மன்

வேண்டா வெறுப்புறவே வேற்றுமையுண் டாக்குசம்பந்
தாண்டானை யாண்டார் அருள்போற்றி—நீண்டங்கிலக்

கோனுக் கலர்கொணர்வான் கொஞ்சமொழி யஞ்சகமாய்
வானுலகம் புக்கார் வலிபோற்றி—தெனுலவும்

தெய்வமலர் கொண்டு திருவருணைக் கோபுரவாய்
எய்தித்தம் ஆக்கை யியல்போர்ந்து—மெய்விளக்கம்

இல்லா நிருபன் இகலவையோர் கண்டிறைஞ்ச
மல்லார் மலரளித்தார் மாண்போற்றி—தொல்லுலகில் 45

முன்புவலம் போந்த முருக தலமனைத்தும்
பின்பும் வலம்போந்தார் பேர்போற்றி—அன்புருவாம்

செல்வக் குமாரதுரை செங்கரத்திற் பைங்கிழியாய்ப்
புல்லி மகிழ்ந்தார் புகழ்போற்றி—செல்வதிருக்

கந்தவேள் சாற்றிடெனக் கந்தரனு பூதியெனும்
மங்கிரநால் சொற்றூர் வரம்போற்றி—சந்ததமம்

பூதலத்தில் மேலோர்கள் போற்று மருணகிரி
நாதரடி போற்றிதமிழ் நாமேனம்—ஒதரிதாம்

ஏனையாள் நோற்ற இருந்தவமைங் தாண்டளவும்
மோனங்கிலை கொண்ட முறைபோற்றி—ஞானிகளைக்

50

காக்குமுரு கன்கருணைக் கண்சாற்ற மோனங்கிலை
நீக்கமுறப் பெற்றூர் நிலைபோற்றி—மாக்கருணைக்

குன்றமாம் செவ்வேள் குமர துருபரா
என்றமைக்கப் பெற்றூர் எழில்போற்றி—நின்றிளாஞ்சேய்

காமர் கழல்பரவிக் கந்தர் கலிவெண்பா
வாமதுரப் பாட்டறைந்தார் மாணபோற்றி—தாமவடி

வேற்றடக்கைச் சேய்நீள் விசம்பீர்ந் தசரீரி
சாற்றலுறப் பெற்றூர் சரணபோற்றி—நோற்றூர்க்குப்

பேறருள்மீ னட்சியம்மை பிளைந்த தமிழினிதே
கூறலுற்ற மேலோர் குணம்போற்றி—ஆறரவம்

55

சூடும் பரமன் சூடுகாட்டில் நின்றுநடம்
ஆடும் பரமற் கணிகலனும்—நீடுகொடி

மாட மதுரைக் கலம்பகமும் மற்றவையும்
பாடாற்றூர் அம்பொற் பதம்போற்றி—ஏடசிழ்தார்

மன்ன னருள்பரிசும் மற்றவையும் கொண்டபிரான்
பொன்னங் கழல்போற்றி பொற்பனைத்தும்—இன்னருளார்

ஆசிரிய ராய்வீற் றருள்மாசு லாமணியாம்
தேசிகர்பாற் பெற்றபிரான் சீர்போற்றி—தேசிகர்தம்

குட்டளைமேற் கொண்டு கனகதண்டி வீற்றுஙில்
வட்டவலம் வந்தார் வரம்போற்றி—சிட்டரெலாம் 60

கொள்ளிகொனு முத்துக் குமாரதுரை கேட்டுவப்பப்
பிள்ளைத் தமிழ்ரைந்தார் பேர்போற்றி—விள்ளரிதாம்
வான்வளர்சீர் சிற்றம் பலமும் மணிக்கோவை
தேன்வளர்செவ் வாய்மலர்ந்தார் சீர்போற்றி—மீன்வளர்வான்

கங்கை வளாடு கண்டு துருக்கர்கோன்
சங்கையுறுச் சைவ சமயமே—அங்கணிலம்

போற்றிச் சிரமேற்கொன் பொற்பனைத்து மிக்கதெனச்
சாற்றினிலை நாட்டினார் தாள்போற்றி—வேற்றடக்கை

அப்பன் திருக்கோவில் அங்கு பலநிறுவி
செப்பருசீர் பெற்றூர் செயல்போற்றி—ஒப்பினலம் 65

கொண்டவர்கொண் டாடும் குமர குருபரம்
புண்டரிகத் தாள்போற்றி பொற்பாரும்—தண்டலைகுழும்

வெங்கைப் பதியும் விருத்த கிரிப்பதியும்
தங்கித் தவம்புரிந்தார் தாள்போற்றி—இங்கிதமும்

கற்பனையும் சீரும் கருத்தும் பொருத்தமுமீ
தற்புதமென் றிம்ப ரத்சயிப்பப்—பற்பலநூல்

செய்தநாள் இற்ற சிவப்பிரகா சப்பெரியார்
மைதனிர்பொற் பாத மலர்போற்றி—வைதிகமாம்

சைவ நலமோம்பு சற்குருபீ டத்தமர்ந்து
தெய்வ செறிபரப்பு தேசிகராய்—மெய்வளர்த்த 70

சீரார் தருமைத் திருஞான சம்பந்தர்
தாரார் சண்போற்றி சாற்றுமிவர்—பேரருளால்

கந்தபுரா ணச்சருக்கம் கற்பனையோ டோதியசம்
பந்த சரணர் பதம்போற்றி—கந்தமலர்

மேற்கடவுள் நோற்ற விரிஞ்சைமுரு கன்பதம்பூண்
மார்க்கசகா யப்பெரியார் மாண்போற்றி—மூர்க்கமெலாம்

வாய்த்து வருபிரதி வாதி பயங்கரனை
எய்த்துமட்டங் தட்ட இளங்கபிலை—மேய்த்தருஞும்

மாட்டிடைய னய்முருகன் வந்துவர மேயருள்செங்
கோட்டுக் குணசீலர் கோள்போற்றி—நாட்டிலுயர்

75

போரூர் முருகன் பொலன்றுள் நிழல்புக்குச்
சீரூர் சிதம்பரனூர் சீர்போற்றி—நீராரும்

வேலையலை வாய்முருகன் மென்மலர்த்தாள் பூண்வென்றி
மாலை யடிகள் வரம்போற்றி—மாலடிமை

நீத்துக் குமரன் நிறைமலர்த்தாள் பூண்பகழிக்
கூத்துப் பெரியார் குணம்போற்றி—தீர்த்தரெலாம்

கொண்டாடு மேதகுசெங் கோட்டைக் கவிராஜ
பண்டாரத் தார்பொற் பதம்போற்றி—விண்டாவு

பொற்பார் தணிகைப் புராணமுத லேனையநூல்
இப்பார்க் கருளி யிளங்குமரன்—நற்பாத

80

நீழ வணுகி நிகழ்த்துபே ரானந்த
வாழ்வடைந்த கச்சியப்பர் மாண்போற்றி—பாழியங்தோட்

சிங்க முகவன் சிரமரிந்த சேய்பாத
பங்கயத்தைப் பற்றூகப் பற்றிவாழ்—புங்கவரென்

றம்புவிப ராவுநல மார்சுப் பிரமணியத்
தம்பிரான் நோற்ற தபம்போற்றி—உம்பார்

வள்ளற் குமரன் மகிழ்சேத் திரக்கொவைப்
பின்னைத் தமிழறைந்து பேறுபெற்ற—வள்ளலெனத்

தேசமெலாம் போற்றும் சிதம்பர மாழனிவர்
வாசமலர்த் தாள்போற்றி மாமயிலூர்—ஈசன்

85

மருவுங் திருத்தணிகை மான்மியபு மாண்பு
தருசங் நிதிமுறையும் சாற்றி—யருளியங்கம்

சந்தப் புலவரெனச் சற்சனரெ லாம்போற்றும்
கந்தப்பர் அம்பொற் கழல்போற்றி—சிந்தித்து

வேல்மயில் என்று வியந்து நறவுண்டார்
போல்மொழிந் துய்ந்தார் புகழ்போற்றி—ஆலயங்க

கிருண்டே தமக்குரிய தொண்டாய்க்கொண் டாற்றினலம்
கண்டார் கழல்போற்றி கைகூப்பித்—தெண்டனிட்டு

நாடுவார் நாட்டம்போல் நல்கு முருகனையே
பாடுவார் பாட்டின் பயன்போற்றி—ஈடில்

90

முனைவா முடிவில் முதல்வா தொழும்பர்
வினைதீர்த் தருஞும் விமலா—எனையாள

முந்தப்பா என்று முருகன் திருவருளைச்
சிந்திப்பார் சிந்தித்த சீர்போற்றி—முந்தைப்

பிறவிதொறும் நோற்ற பெருமா தவழும்
அறமு மொருங்குதிரண் டம்மா—குறைவிலருட்

சேந்தன் மருவும் திருத்தணிகை யிற்பிறந்தார்
பூந்தன் கழல்போற்றி பொற்போடும்—தீந்தேன்

மதுக்கா வடியிளீர் மச்ச முதற்பல்
விதக்கா வடிசெலுத்தி வேலா—யுதக்காளை

95

வீற்றரு ஞந்திருமுன் மெய்மறந்து கந்தனையே
போற்றுவார் போற்றும் பொருள்போற்றி—சாற்றும்

பழங்குப் புராணம் பகர்க்க பெரியார்
கழல்போற்றி போற்றி கவிஞர்—பழங்குப்பன்

பொன்னம் பதமே புகல்புக் கிணிதுய்ந்த
சின்னப்ப நாயனார் சீர்போற்றி—பன்னருசீர்

சத்தி தரனருள்சார் சாமினா தப்பெரியார்
முத்தியுறக் கொண்ட முறைபோற்றி—பத்தியினால்

சேவற் கொடிக்குமரன் சிற்பெற்ற செய்தொண்டர்க்கு 100
கேவலிழைத் துய்ந்தா ரிசைபோற்றி—யாவருந்தம்

உச்சிமேற் கொண்டா உபதேச காண்டமதைப்
பச்சைத் தமிழிற் பரிவினரைந்—திச்சகத்தோற்

கிஂத குகனேரி யப்பர் எனுமேலோர்
சேந்தன் அருள்பெற்ற சீர்போற்றி—ஆய்ந்தோர்

கருதும் உபதேச காண்டம் வயலூர்
முருகன் அருளால் மொழிந்தே—இருஷிலத்தார்

நல்குமயுறு மாறவித்த ஞான் வரோதயனார்
நின்மலன்சீர் பெற்ற நிலைபோற்றி—மெங்மதுரம்

தோயும் திருவருட்பா சொற்றருளி ராமலிங்கம் 105
நாயனார் கொண்ட நலம்போற்றி—சேயினரும்

செஞ்சரணம் போற்றிச் சிறப்பனைத்தும் பெற்றகவி
குஞ்சரங்காமப்பெரியார் கோள்போற்றி—விஞ்சுபுகழ்

ழும்பழங் யப்பன் பொலன்றுள் நிழல்புக்க
மாம்பழங் மப்பெரியார் மாண்போற்றி—யாம்பயி லும்

ஓண்டமிழில் ஏனையநூல் ஓதிநல மேபடைத்த
தண்டபா ணிப்பெரியார் தாள்போற்றி—தெண்டிரையார்

வேலைகுழ் ஞாலம் வியங்கு விரும்புதமிழ்
மாலை பலபகர்ந்து மால்மருகன்—சீலநலம்

கொண்டகுணக் குன்றும் குமரகுரு நாயனார்
பண்டைத் தவத்தின் பயன்போற்றி—அண்டரெலாம் 110

நாடும் அருணகிரி நாதர்செவ் வாய்மலர்ந்த
ஈடில் திருப்புகழை எங்கெங்கோ—தேடியெடுத்

தச்சிட் டுலகுக் களித்தோ ரெனஞ்சாலம்
மெச்சு மகப்பயந்த மேலோரென்—றிச்சகஞ்சீர்

பேசநல மார்தணிகைப் பேம்மான்சீர் பெற்றதணி
காசலவேள் அம்பொற் கழல்போற்றி—தேசமெலாம்

நச்சியா னந்தமுற நன்றுற்றிப் பேறுபெற்ற
சச்சிதா நந்தர் சரண்போற்றி—இச்சிறுநூல்

மெல்லப் பகர்தமியே மேதக்க தாதையாம்
செல்லப்ப நாயனார் சீர்போற்றி—செல்லப்ப

115

நாயனார் தேவியுமிங் நாயேன் யீன்றதிருத்
தாயுமா மீனூட்சி தாள்போற்றி—நாயேன்சேய்த்

தொண்டத் தொகையில் தொகுக்கப் படாதசேய்த்
தொண்டர் குழுவின் தொகைபோற்றி—எண்டகுநூல்

சாற்றி யுலகம் தழையத் தகுதிருத்தொண்
டாற்றிடுபல் மேலோர் அருள்போற்றி—போற்றியுடல்

நெக்குறுந வன்பர் நினைவிற் சிறகடித்துக்
கொக்கரிக்குங் கோழிக் கொடிபோற்றி—திக்குநீ

என்றிறைஞ்சு முன்பர்க் கிகலருளி யெவ்விடத்தும் 120
வென்றியருள் வீரவடி வேல்போற்றி—நின்றிருஞ்சீர்

சாற்றி வழிபடுவோர் தந்துயர மானதெலாம்
மாற்றி யருள்மா மயில்போற்றி—போற்றிதமிழ்


போற்றி கவுமாரம் போற்றி குகாகமங்கள்
போற்றிசேய்த தொண்டரடிப் போது

122

நூரிசை வெண்பா

ஆன கலியாண்டை யாயிரத்தைம் பானுன்கில்
மீனமதி நாளிருபான் மேவிரண்டில்—ஏனையரும்
போற்றிவாழ் சேய்ததொண்டர் போற்றிக் கலிவெண்பா
சாற்றினுன் சொக்கலிங்கன் தாழ்ந்து.

சேய்த் தொண்டர்கள் திருவடிகளே சரணம்.



4A
9-39

இந்நால் கிடைக்குமிடங்கள் :-

பெருமானையா, சின்னமடம் ஆதின கர்த்தா
துறையூர், திருச்சி ஜில்லா.
B. கோவிந்தராவ், புஸ்தக வியாபாரம்,
துறையூர், திருச்சி ஜில்லா.

ஜனேபகார பிரஸ், துறையூர்.